

ஸ்ரீ:

ஸ்ரீசித அக்ஷியர்விஹ வாஸுதேவனை நகீ.

வேதாந்த திபினை.

பற்றாதிபர்:— திவான் பகதார் டி. டி. ரங்காசார்யர், பி.ஏ., பி.எல்.

ஸம்புடம் 8.] பிங்களாஞு ஜப்பசிமீ [ஸஞ்சிகை 1.

திருவாவநகரினங் தனிமவண்டு ராவிகாஶளரவராங்வாரம்
உயர்நெ - வவாராஜக்காமாவர்தாநநாவெ விஜயவெவ
ஈசிரவூத் சீதநவதூர் ॥ [ஸ்ரீ பாகவதம் 1-9-33.]

பத்ராதிபரின் சூறிப்புகள்.

“ பூர்வீகப்ராஹ்மணன், உத்க்ருஷ்ட ஜ்ஞாநமும் விஸ்த
ரித்த வாழ்வும் தனக்கென்றும், சூத்ரனுக் கில்
ஸர்வீந்த்ரநாத லையென்றும், அவனுடைய காலத்தில் தீர்மா
டாக்கரின் னித்தான். ஆனால், ப்ராஹ்மணன் தனது ஸ்தி
விப்ரத்வேஷம். தியை ரக்ஷித்துக்கொள்ள ஜாக்ரதைப்பட்டான்.
பாஹ்யத்தில் எவரை அவன் முண்டமாக்க
எண்ணினாலே, அவருடைய மநஸ்ஸையும் முண்டமாக்கினான்.
ஜ்ஞாநத்தின் மூலங்கள் சூத்ரனுக்கு இல்லாமல் போகவே, அவன்
ஸ்வதந்த்ரனாகக் கார்யம் செய்ய இடமற்றப் போயிற்று. ஆத
லால், சூத்ரன் தலை ப்ராஹ்மணனுடைய பாதரேனுவில் வணங்கி
நிலைத்திருக்க, அதிக கஷ்டம் வேண்டாமல் போயிற்று.”

* * * * *

இது ரவீந்த்ரநாத டாகர் எனும் பங்காள கவியினுடைய
உக்கிகள், கவி சொல்வதால் பொய் மெய்யாகமாட்டாது. நம்

தேசத்தார் அபேக்ஷிக்கின்ற ஸ்வாராஜ்யத்தை அவர்கள் அடைய வேண்டு மென்று எண்ணி அவர் எழுதிய வ்யாஸம் ஒன்றில் யதாசக்தி ப்ராஹ்மண தூஷீனையை அவர் செய்தார்.

* * * * *

ப்ராஹ்மணர் சூத்ரர்க்கில்லாமல் தமக்கென்றே ஒரு வித யையும் வைத்துக்கொண்டாரில்லை. ஆதலால், அவ்வண்ணம் தீர்மானித்தாரென்பது நிஜமன்று. அதற்கு ஆதாரமாக ஒருவனும் ஒரு வசங்கூட எடுத்துக் காட்டவில்லை. விஸ்தரித்த வாழ்வானது என்ன ; ப்ரஹ்மசர்யத்தில் குருகுலவாஸம் செய்கையில், அது ப்ராஹ்மணர்க்கு ஏற்பட்டதென்று சொல்லக்கூடுமோ ? அப்போது விப்ரப்பிளைகள் பிச்சை மெடுத்து உண்டார் ; ஏக வஸ்தரம் உடுத்தார். குருவுக்குத் தேவையான பணிவிடை செய்தார் ; அத்யயங்ம பண்ணினார் ; எல்லாப் போகங்களையும் நினைவற விட்டார். இதைப் பிறர்க்குத் தந்தாரில்லை மென்று குற்றமா ? இல்லாவிட்டால், விடியற்காலம் எழுந்தது முதல் ராத்ரியில் படுக்கும் வரையில், இடைவிடாமல், க்ரஹவித்தர்களாய், அவர்கள் செய்த கார்மங்களில், விஸ்தரித்த வாழ்வு அமைந்ததா ? ஸ்நாநம், ஸந்த்யாவந்தநம், ஜபம், தேவருவிபித்ருதர்ப்பணம், ப்ரஹ்மயஜ்ஞம், ஒளபாஸநம், உபாதாநம், மாத்யாஹ்நிகஸ்நாநம், அப்போது செய்யப்பட்ட ஸந்த்யாவந்தந ஜபங்கள், பகவதாராதநம், வைப்பவதேவம், ஸ்வாத்யாயம், ஸரயங்கால ஸந்த்யாஜபங்கள், யோகம், இவையன்றி இன்னும் செய்ய வேண்டிய பல கர்மங்கள், இவற்றிலா விஸ்தரித்த வாழ்வு உண்டு ? இல்லாவிட்டால், வநம் சென்று, காயக்லேசாம் பண்ணிக்கொண்டு தபஸ் செய்த போது, விஸ்தரித்த வாழ்வு வளர்ந்ததா ? அப்போது ப்ராஹ்மணர் யதேச்சைசையாகக் காட்டை அநுபவித்தார்கள் ; இருக்க மாத்தின் ரிமூல் ; குழக்க அருவிநீர் ; உண்ணப் பல மூலங்கள் ; இவை விஸ்தரித்த வாழ்வோ ? இல்லாவிட்டால், ஸந்யாஸம் பண்ணிக்கொண்டு இருந்தபோது வாழ்வு விஸ்தரித்ததா ?

இது விஸ்தரித்ததாகில் ; ஸர் ரவீந்த்ர டாகூர் அதை, மேல் விவரித்த வண்ணமே, ஏற்றுக் கொள்ளலாமே ! யார் அவரைத் தடுக்கின்றார் ? எல்லாக் கர்ம ப்ரயோகங்களும் அச்சிடுப்பட்டிருக்கின்றன. அவைகளைப் படித்துக்கொண்டு யாவரும் தங்கள் வாழ்வை

விஸ்தரிக்கலாமே ! ப்ராஹ்மணரைத் தூஷிக்கின்ற யாவர்க்கும் அப்படிச் செய்யத் தடைபொன்று மில்லையே !

* * * * *

ப்ராஹ்மணன் செய்த அர்த்தஸாஸ்தரங்களும் நீதிஶாஸ்தரங்களும், காவ்யாலங்கார க்ரந்தங்களும், ஜோஸ்ய ஶாஸ்தரங்களும், ஸங்கீத பரத ஶாஸ்தரங்களும், கணித ஶாஸ்தரங்களும் மற்ற வித்தைகளும், சூத்ரனுக் கில்லாமல் எக்காலம் போயிற்று? ஜ்ஞாநமில்லாமல் சூத்ரன் ஸ்வாதந்தரியம் இழந்தானும். ஆதலால ண்ணே சூத்ரர்களான மெளர்ய சக்ரவர்த்திகள் முதலானேர் அதிராஜ்யம் ஆண்டனர்? அதனால் அன்னே பூமி யெல்லாம் ப்ராயேண ப்ராஹ்மனேதரர் அநுபவிக்கின்றார்கள்? அதனால் தான் வர்த்தகமும் கைத்தொழிலும் ப்ராஹ்மனர்க்கின்றியே மற்றேர் க்காயின. அதனால் தான் யாவராலும் வியக்கப்பட்ட ஆலயங்களும் அரண்மனைகளும், கோட்டைகளும், ஜலாதாரங்களும், மற்றேர்களால் கட்டப்பட்டன.

* * * * *

‘யாயாதயு’தொய் காவுவரூபாதயாச்ஶாஸ்தீஸுஃஹீஸுஃ’

(கார்யபதார்த்தங்களை, ஶாஸ்வதமாக எவ்வண்ணம் அவை நிலைக்க வேண்டுமோ, அவ்வண்ணம் உண்டாக்கினார்) எனும் உபநிஷத் வசநத்தை டாக்கூர் வியக்கின்றார். அவித்யா பலம் பந்த மென்றும், ஜ்ஞாநத்தின் ப்ரயோஜங்கம் முக்கிய யென்றும், இந்தியர் கண்டு பிடித்ததாகச் சொல்கின்றார். “அஜ்ஞாந மென்றால் என்ன? தன்னை வேறுக நினைப்பது, தனக்கும் ப்ரபஞ்சத்துக்கும் உள்ள ஆக்மஸம்பந்தத்தைப் பற்றித் தன்னை அறிதல் தான், நிஜமான அறிவு. (இவை ‘தெஹ நாநாஹி கிணுந, வெதாதாது’ஆகிறு ஹவஷு, இவை போன்ற வசநங்களை நினைத்து மொழிந்ததாக எண்ணக்கூடும்.) அப்படிப்பட்ட ப்ரபலமான உண்மையானது எவ்வண்ணம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்டதென்று எண்ணவும் இப்போது ஸாத்யமில்லை. தங்களுடைய அரண்ய ஆப்ரமங்களில் ஸாதாரணமாய் ஜீவித்த ருதிகளுடைய காலமானது, பிறகு கடந்து போயிற்று.” “மரத்தின்கீழ் உட்கார்ந்து, ‘ப்ரபஞ்சத்தைத் தன்னிலும் தன்னை ப்ரபஞ்சத்திலும் தர்சிக்கின்றவன் உண்மை

யை அறிந்தான்' என்று ஒரு துறவி கூப்பிடுகிறான்" (இது யவுசாலோணிலை சுதாநி சூதாநிவை நாட்டுப்பொஸு) கி। வைவாலு தெஷ்டாவாதாநா' எனும் வாக்யார்த்தம் போல் இருக்கின்றது.) என்று சொல்லிவிட்டு, ஒரு க்ருஹஸ்தன் மேல் சொன்ன உண்மையை நிராகரித்தவன்தான், க்ராமத்தில் வண்ணுன் நாயிதனு டைய உதவியைப் பெறலாம் என்று சொல்வதாயும், அதைத் துறவி ஆமோதிப்பதாயும் கூறுகின்றார்.

"ஸ்ரவஷ்டருக்கும் ஸாஸ்ரவதனுமான இந்தியாவின் ஸப்ரவரன், நமது ஆத்மாவைக் கூப்பிடுகிறார்; அபரிச்சிங்மான ஆத்மாவை, அபஜயமற்ற ஆத்மாவை, அம்ருதத்வத்தை அடைய வேண்டிய ஆத்மாவை, ஆகிலும், இன்று பாறுந்யாதிகாரத்துக்கு உள்பட்டு மூடத்தனமான க்ரியாகலாபங்களால் கட்டப்பட்டு, மண்ணில் கிடக்கின்ற ஆத்மாவை, மேன்மேலும், இடித்திடித்து, அந்த ஸப்ரவரன், 'சுதாநா விசி உன்னை அறி', என்று கூவுகின்றார்" இப்படியும் டாகூர் கவி மொழிகின்றார்.

* * * * *

டாகூர் கர்ம நியமங்களையும், ஆசார மர்யாதைகளையும் பழிக்கின்றார். அவற்றின் கர்த்தாக்கள் ப்ராஹ்மணர்கள் போலும். ப்ராஹ்மணர்கள் அவற்றின் அநுஷ்டாந நிமித்தமாகத் தூஷணைஹ ராயிருக்கின்றார்கள். அத்யாதம் விஷயமாய் அவர்கள் வெளியிட்டவையும், அவர்களால் ரகவிக்கப்பட்டவையுமான உண்மைகள் ஸ்ளாகிக்கப்படும் போதும், அந்த ஸ்ளாகையில் ஏகதேசம் கூட அவர்களுக்கில்லை. கவிக்கு மநம் வரவில்லை.

* * * * *

டாகூருடைய ப்ரபிதாமஹன் ஸத்ப்ராஹ்மணாம் இருந்தாரன்று நினைக்கின்றோம். அவர்க்காக என்னும் பில்லும் டாகூர் செலவிட வில்லை. அது மூடக்கொள்கை யென்பார். தமது பிதுர்க்கள் யாதோ ஒரு ஆகாரத்துடன் இப்போது எங்கோ இருக்கின்றார் என்பதைக் கவி மறுக்கமாட்டார் போலும். ஆயினும் பித்ருக்ரியைகளால் பித்ருக்கள் த்ருபதி யடைவார் என்பதை விஸ்வ விக்க வருத்தப்படுகின்றார் போலும். விஸ்வாஸ காரணம் இவற்

மித்தும், ஆக்மாவின் இருப்புக்கும், ஈப்பவராஸ்தித்வத்துக்கும், ஒரே ரூபமாகத்தான் இருக்கின்றது. யாவற்றித்தும் ஸாஸ்தர யோநித்வம் ஸமாநம். ஆக்மேஸ்வரர்களின் இருப்புக்கு ஸ்வாங்தகிரண ப்ரவருத்திதான் ஸாக்ஷமயம் என்பர் டாகூர். இந்த வார்த்தை சென்ற ஸென்ஸல் உணக்குப்படி ஏற்பட்ட ஜயாயி ரத்து சில்லரை ப்ரஹ்ம ஸமாஜத்தார் சொல்லலாம். மற்றவர் ஒப்பமாட்டாரே. யாவரும் தமது பக்ஷமே ஸரியென் ரெண்ணிப் பரபக்ஷங்களைத் தூஷிக்கின்றார்கள். டாகூரும் அப்படியே செய்கின்றார்.

* * * * *

ப்ராஹ்மணன் ஜஞாந மெஸ்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டானென்று ஒரு தூஷினை. சூத்ரனுக்கு ஜஞாநத்தை வெளியிட வில்லை யென்று ஒரு தூஷினை. ஆதலால், சூத்ரன் ஸ்வதந்த்ர னாக்க கார்யம் செய்ய இடமற்றுப் போயிற்று, என்று ஒரு தூஷினை. ப்ராஹ்மணன் வ்யர்த்தமான சடங்குகளால் தன்னைக் கட்டுப்படுத்தினு னென்று ஒரு தூஷினை. மற்றவரையும் கட்டுண்ணப் பண்ணினுன் என்று மற்றொரு தூஷினை. இவை பரஸ் பரம் விரோதிக்க வில்லையா? க்ரியா கலாபங்களால் மெளட்யத்தில் முற்றின ப்ராஹ்மணன், ஜஞாந மெஸ்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டானும். க்ரியைகளைச் செய்துகொண்டு ஸ்வாத்மாவுக்கு விலங்குபோட்டுக் கொண்ட ப்ராஹ்மணன், அவையற்ற சூத்ரர் களை அவ்வண்ணமே வேணுமென்று கட்டுண்ண பண்ணினானும்.

சூத்ரர்க்கு க்ரியா கலாபங்களை ப்ராஹ்மணன் பெருகச் செய்தானில்லை. ஆதலால், கவியில் சூத்ரன் நிலையை ஸாதுவெனச் சொன்னார்கள். பகவத் பக்தி யாவர்க்கும் ஸமாநமே. ‘கிஂ ஹு ஹ ஜிநாவநாநஂ தக்யாரவஸவஸு’ எனப்பட்டது, ஶ்ரீபாகவதத்தில். ஸர்வர்க்கும் பகவத் பக்தியைக் கொராங்கன் போதிக்கவில்லையா? ராமாநுஜன் போதிக்கவில்லையா? இவர்கள் ப்ராஹ்மண ரன்று? க்ரியா கலாபங்களை ப்ராஹ்ம மணர் தமக்காக வைத்துக்கொண்டார்கள். அவற்றைத் தூஷித் துக்கொண்டே சூத்ரர்க்கு அவை இல்லை யென்று ப்ராஹ்மணரை டாகூர் தூஷிக்க வேண்டும்?

ஜ்ஞாநத்தின் மூலங்கள் சூத்ரர்க்கு அற்றுப்போகவா ப்ராஹ்மனார் செய்தார்? ப்ராஹ்மண ரல்லாத கபிர்தாஸர், தூகாராம் முதலான பல பக்தர்களுடைய உக்திகளில் ஜ்ஞாநமில்லையா? குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, கம்பராமாயனம், இவற்றுள் ஜ்ஞாந மில்லையா? சட்கோபன், கவியன், அப்பர் முதலான அநேக ப்ராஹ்மணரல்லாத பகவத் பக்தர்கள் செய்த க்ரந்தங்களில் ஜ்ஞாநமில்லையா? அத்வைத ஜ்ஞாநம் அப்ராஹ்மணரான தாயுமானர் செய்யுளில் செம்மையாக விளங்க வில்லையா? இப்படிப்பட்ட ஜ்ஞாநங்களைத்தானே ப்ராஹ்மணர் முடிவைத்தா ரெனப்படுகிறது? ப்ராஹ்மணர் மறைத்து வைத்தது அவர்களுக்கு எவ்வண்ணம் புலப்பட்டது? இன்னும் பூர்வகாலத் தில் தர்மவ்யாதார், துலாதாரர், விதுரர் முதலான சூத்ரர்கள் மற்ற ஜ்ஞாதாக்களாக இருக்கவில்லையா?

* * * * *

இருக்கட்டும். உங்கள் ப்ரஹ்மஸமாஜம் உண்டாய் ஒரு நூற்றுண்டாகவில்லையா? நீங்கள் உமது ஜ்ஞாநத்தை உமக்குள்ளே புதைத்து வைக்கவில்லையே? பாவரும் சேர்ந்து உங்கள் ஸமாஜத் தார் தொகை ஆரூபிரத்துக்கு மேற்படவில்லை. பல கோடி ஸங்க யையுள்ள சூத்ரர்கள் ஏன் உங்கள் ஜ்ஞாநத்தால் ஆகர்விக்கப்பட வில்லை? ஆர்ப ஸமாஜத் தார் யாவரையும் ஸமமாகச் சேர்த்துக் கொள்கின்றாரே? அநத ஸமாஜம் உண்டாய் 50, 60 ஸம்வைத்ஸ ரங்கள் ஆகவில்லையா? ஏன் அவர்களுடைய தொகை இரண்டரை ஸக்ஷத்துக்குள் அடங்குகின்றது?

அதே காலத்தில் கிறிஸ்தவர் பெருகுகின்ற வகையைப் பாருங்கள். ஜ்ஞாநத்தால் பாதிரிமார் உங்களிற் சிறந்தவ ரன்று. அவர்களால் ஸ்வமதத்தை மாற்றுகின்றவர்க்கு உண்டாகின்ற ஜிஹவிக அநுகூலங்கள் உங்களால் கொடுக்கக்கூடியதன்று. ஆதலால், உங்கள் ஜ்ஞாநத்தொகை குன்றி நிற்கின்றது. என்றும், தாரித் ரியத்தை வ்ருத்தியாய்ப் பூண்ட ப்ராஹ்மணன் சூத்ரர்க் கெல்லாம் ஜ்ஞாந நிரோதம் செய்தான் என்கிற டாக்ரவர்களுடைய விவேசங் சக்தி வியக்கத் தக்கதல்ல. பாதிரிமார் செய்கின்ற அநுகூலங்களை ப்ராஹ்மணர் செய்ய என்றும் அசக்தர். ஒருவேளை ஈழத்ரிய வைப்பர்கள் அவ்வநுகூலங்களைச் செய்திருக்கலாம்.

அவர்கள் உபபங்கர். ப்ராஹ்மணர் உபபங்க ரல்லர். அவர்களுக்குள்ள ஜ்ஞாநம் போகத்துக்குப் பயன்படாது. வைராக்யத்தைத் தரும். இந்தியருடைய வித்யை இவ்வுலகைப் போக்கும்; அவ்வுலகைக் காக்கும்; என்னும் யசாஸ்ஸீ எவ்வளவு பாஸ்சாத்ய வித்யாநிஷ்டர்கள் உத்கோவிக்கின்றார்கள்? தத்கால சூத்ரர்களும் பஞ்சமர்களும் மோகஷத்துக்காகவா அழுகின்றார்கள்? அபிநிலே சத்தாற் செய்யப்பட்ட தூஷணங்கள் விவேகத்தை விலக்கியே ஜங்கின்றன.

* * * * *

ப்ராஹ்மணனுக்குள்ள பல ஸமஸ்கார ரூபமான கர்மங்களும், பலவகை பித்ர கர்மங்களும், தனக்கு வேண்டுமென்று சூத்ரன் கஷ்டப்படுகின்றான்? இவை செய்யாத ப்ராஹ்மணர்க்கு மோகஷஸாதாநம் பலிக்காதென்கிற ஶாஸ்த்ரமே, இவை யின்றியே மோகஷப்ராப்தியை சூத்ரர்க்குக் காட்டினது. ஜங்மத்தால் சூத்ரரான சடகோபனுடைய திவ்ய ஸுக்திகள் பங்ருதிகளுக்கு விசரமஸ்தாந மென்று தேசிகன் சொன்னார்; ஶாந்திரஸத்துக்கு இருப்பிடமென்றும், மாயையை அடக்குவதென்றும், நாராயணனுடைய பராப்தியை எல்லா ஜங்களுக்கும் கிடைக்கச் செய்யுமென்றும் சொன்னார். வேதாந்தார்த்தங்கள் யாவும் யாவரும் க்ரஹிக்கத் தக்க இதிஹாஸ புராணங்களிலும், பாகவதர்களுடைய வசங்களிலும் இல்லை யென்று சொல்ல எவன் துணிவன்? வேதஶப்தத்தாலேயே அவை அப்யவிக்கப்படவேண்டுமென்று விரப்பங்தத்தை வறிப்பவர்கள், வேத வேதாந்தங்கள் எல்லாம் யாவரும் அறியக்கூடிய ஸ்திதியில் இப்போது அச்சிடப்பட்டிருப்பதை மறுக்க மாட்டார்களே! அவற்றை யெல்லாம் கற்றுக்கொண்டு ப்ராஹ்மண ரல்லாதார் பிஷ்டாக்களானார்களோ? வினைக்ப்ராஹ்மண தூஷணை செய்வானேன்? பத்தவூர்களான சிலர்த்தவேவிக்கட்டும். அவர்கள் மநஸ்ஸைகள் மோஹத்தால் சூழப்பட்டிருக்கின்றன. விவேகிக்கச் சக்தரும் தூஷித்தால், பாஸ்சாத்ய வித்யா ப்ராப்திக்கும் கரோதோத்பவ காரணங்களுக்கும் வியமேங விரோத மில்லையென்று தோன்றுகிறது. மேலும், வையவேண்டுமானால் ப்ராஹ்மணை வைதல் இக்காலம் ஸ்ஸபம். அதனால் ப்ரதிப்ரயோகம் நேரு மென்கிற யோசனையை எவனும் கொள்ளவேண்டாம். தத்காலம் தேசம் தைங்ய ஸ்தியை அடை

ந்த தென்றுள், அதற்கு ப்ராஹ்மணனும், மற்றவரைப் போல் காரணமாகக் கூடும்; ஆகாமலு மிருக்கக்கூடும். அவனுடைய ஸம்பத்து இவ்வுலகில் ஸ்வாராஜ்யத்துக்கு ஹேதுவாக மாட்டாது. அது அவனைத் தூஷிப்பவர்க்கு அவ்வுலகைப்பற்றி உதவ மாட்டாது.

* * * * *

‘ சுவஸ்வெட்டாவள ஹஸ்துதோக்ஷவு^த ஹாவங்யதஃ ’ என்பது ப்ராயேண பகு ஜங்கட்கும் பொருந்தும். அர்த்தாங்வேவி கள் ப்ராயேண மொக்ஷாங்வேவி களாகமாட்டார்கள். இல்லா விட்டால் பரவ்ருத்தி மார்க்க மென்றும் நிவ்ருத்தி மாக்க மென்றும் பேதமே வேண்டாம். ப்ராஹ்மனர் ஸ்வயம் நிவ்ருத்தி தர் மத்தை அநுஷ்டித்தார்கள். தமது ஸந்ததியார்களும் அவ்வண்ணமே இருப்பதை இச்சித்தார்கள். முமுக்ஷாவுக்கு முதலில் காமார்ஜிதமான போகங்களில் நிர்வேதம் உண்டாகவேண்டும்; நிர்வேதமுண்டான சில சூத்ரர்களும் பஞ்சமர்களும் உண்டு. அவர்கள் ப்ராஹ்மனர்களால் பழைமாநம் அடைந்தார்கள். ப்ராயேண அந்த ஜாதி ஜங்கள் அர்த்த காமப்ரவ்ருத்திகளில் ஆழந்தவர்கள். ப்ராஹ்மனரால் அவர்க்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. ப்ராஹ்மனரை அவர்கள் நமஸ்கரித்தா ரென்று சொன்னால், அது அவர்கள் இச்சித்தே செய்தார்கள். செய்யாமல் விட்டாராகில் ப்ராஹ்மனர் வருந்த ஹேதுவில்லை. ஸம்மாநத்தை வெறுக்க வும், அவமாநத்தை வேண்டவும், ப்ராஹ்மனர்க்கு விதியாக மநு சொல்லியிருக்கின்றூர். குழந்தை ஸ்தந்யபாநம் செய்யவில்லை யென்று தாயாரைக் கட்டியதிப்பவரைப் போல ரவீந்த்ரநாதர் முறையிடுகின்றார் போலும்.

* * * * *

ஆகிலும், “ பகு சாலமாக இந்தியாவானது அதனுடைய நிஜ மார்க்கத்தை வெட்டிக் கொண்டே விஸ்தரித்த தெனும் உண்மை எனக்கு விசத மாயிற்று; அந்த மார்க்கம் மரணத்தின்பின் இருப்புக்கு நியிப்பிக்கின்றது; அது ராஜ்யலோபத்தால் வரும் அஹங்காரத்தையும், பொருள் சேர்க்கையின் பொருட்டு உண்டாகிற தீராத ஆசையையும் மிகவும் அதிகரமித்தது.....நம்முடைய ழுர்வகாலத்தின் சிரத்தில் உத்பங்கமாய், இப்போது இந்

திய பூமியின்கீழ் ஆழத்தில் ப்ரவலஹிக்கின்ற, தத்வங்களைனும் நகியை, நமது நித்யாநுபவத்தின் நிமித்தமாகவும், சித்தசுத்தி ஸாதநத்தின் பொருட்டும், யாவர்க்கும் த்ருஷ்டோசர மாகும் படியாக, மேலே கொண்டுவர வேண்டுமென்று, என்னால் இய ண்றமட்டும் ப்ரயாஸப்பட நிச்சயித்தேன் :—அதாவது, போகமற்ற ஜீவங்கள், தர்மசிந்தை, ஆத்மஸாக்ஷாத்காரம், ஹ்ருதயசுத்தி, ப்ர பஞ்சத்துடன் ஒத்திருத்தல், ஸர்வ ஸ்ருஷ்டபதார்த்தங்களிலும் ஸமமாக அங்கதன் இருக்கின்றன எனும் ஜ்ஞாநம்; (இவை நமது பூர்வகாலத்தின் உச்சியில் உண்டான தத்வங்கள்.)..... நம்முடைய ஓயதநத்தைத் தேடி, அதைக்கொண்டு இந்தப்பூமி யில் நமது நிஜமான ஸ்தாநத்தை நாம் வாங்கவேண்டும், என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.” என்றிப்படியும் டாகர் சொல்கின்றார். ப்ருஹதாரண்ய கோபநிஷத்தில், “ப்ரஹ்மசர் யத்தில் வேதாத்யயங்க செய்தும், கருஹஸ்தாப்ரமத்தில் யஜ்ஞும் ஓங்கும் முதலானவற்றின் அநுஷ்டாநத்தாலும், வநம் சென்று தபஸ் உபவாஸம் முதலானவற்றைச் செய்தும், ப்ராஹ்மணர்கள் அந்தப் பரமாத்மாவை அறியவிரும்பினார்கள்; அவரை அறிந்தே முனியானார். ஸங்யாவிகள், அந்தப் பரமாத்மாவையே ப்ராப்ய மாக இச்சித்து ஸங்யவித்தார்கள்.....அவர்கள் (பூர்வவித் வாமஸர்கள்) புத்ரேச்சை வித்தேச்சை, ஸ்வர்க்கேச்சை முதலா னவற்றைக் கடந்து, பிக்ஷாக்களாய்ப் போந்தார்கள்.” என்று சொல்லியிருக்கிறது.

ப்ராஹ்மணர் கண்டறிந்த உண்மைகள் டாகூருக்கு வேண்டும்; அவர்கள் எந்தெந்த ஆப்ரமதர்மங்களை ஸரிவர அறங்குத்து, அவ்வுண்மைகளைப் பெற்றுரோ, அவை வேண்டாம். தாமறிந்த தத்வார்த்தங்களை, ப்ராஹ்மணர், வேதோபப்ரஹ்மணங்களால் சூத்ரர் முதலானேர்க்கு உதவினார்கள். நமது நாட்டில், ஆழ்வார்கள் நாயின்மார்கள் செய்யுள்களில் அவை யாவும் விள ங்குகின்றன. ஆப்ரமதர்மாநுஷ்டாந மின்றியே அவை சூத்ரர் கருங்க்கு உபகரிக்கின்றன. ஆகிலும், ப்ராஹ்மண தூஷணம் செய்யத்தக்கதே। ஆப்ரயித்த ஸத்குத்ர சிவ்யர்களை ப்ராஹ்ம ணர் அங்கீகரித்தார். பாதிரிமார்போல் நற்சந்து வீதிகளில் வின்று ப்ராஹ்மணர் போதிக்கவில்லை. வேதமே அதைத்தடிக்கின்றது. தர்ராதரம் பாராமல் சூத்ர சிவ்யர்களைச் சேர்க்கும் ப்ரா

ஹமணர்க்கு, அதுவே வருத்தியாகின்றது. பர்யாயத்தில் அந்த ப்ராஹ்மணர் ஸ்வத்திரமத்தை த்யாகம் செய்கின்றார்கள். உபாசிஷ் த்தே, பகவானிடமும் குருவினிடமும் ஸமமாகப் பக்திபண்ணு கிறவனுக்குத் தான் வேதாந்தார்த்தங்கள் சொல்லப்பட வேண்டு மென்றும், அவனுக்கே அவை ப்ரகாசிக்கு மென்றும், சொல்லு கிறது. அவ்வர்த்தங்கள் டாக்குக்கு வேண்டும். அவற்றை லோக த்தில் விளங்கச்செய்த ப்ராஹ்மணர்க்கும் அவருடைய ஸந்ததி யார்க்கும், நூதனை மூலமாக டாக்கர் க்ருதஜ்ஜதயைப் பாராட்டுகின்றார்.

‘நாவிரதொழாஸுதாஸ டாஸாஂதொ நாவஸீஹி தஃ । தாஸாஂததிநவொவி புஜூதெ பெநநஶீபூஂயாஸ ॥ ஐஷா தெ நாதபவூப நாஶக்தாப காஷாவந । நாவாஸாஸு-அஷவ வாஹு ॥ நாவீங பொஹுவ லபகி ॥’ முதலான நியமங்கள் டாக்குக்கு வேண்டியதில்லை. இவற்றை நம்பினவர்கள் ப்ராஹ்மணர்கள். அத்யாதமவித்தையை உபதேசிக்க ஸர்வத்ர அதிகாரம் வேண்டு மென்பர் ருவிகள். ஸமாஜத்தாருக்கு அது வேண்டாம்.

ஸ்ரீ:

வேதாந்த தீபிகை ஆடிவிலில் கிடைக்கும் புஸ்தகங்கள்.

ரூ. அ. பை.

1. ஸ்ரீ கீதார்த்த ஸங்கரஹம்—(ஸ்ரீ. இஞ்சிமேடு - ரங்கநாதா சார்யருடைய தமிழ் வ்யாக்யாநத்துடன்)	0	2	0
2. ஸ்ரீ த்ராவிடவேத தாத்பர்யம்—(ஸ்ரீ. எஸ். கோபால் ஸ்வாமி ஜயங்காரால் எழுதப்பட்டுள்ளது)	0	2	0
3. ஸ்ரீ அஹோபிலமடமும், அதன் பரிவீத்யர்களின் கர்த்தவ யங்களும்:—(ஸ்ரீ. டி. ராஜகோபாலாசார்யராற் செய்யப்பட்ட உபந்யாஸம்)	0	2	0
4. ஸ்ரீ பாகவத தங்கிலோகி - (ஸ்ரீ. சேட்டலூர் நரவலிஹமா சார்யர்)	0	4	0
5. ஸ்ரீ சதஃலோகி விவரணம்	0	4	0

ஸ்ரீ:

ஸ்ரீகிருத ஒக்டைநூவிலூஷாபுஷம்னெ நாஃ.

ஸ்ரீவேதாந்த தீபிகை.

“ஸ்ரீவேதாந்த தீபிகை” என்னும் இந்தப் பத்திரிகை, சென்ற ஸஞ்சிகையுடன் 7-வது ஸம்புடத்தின் டூர்த்தியைப் பெற்றது என்பது இந்தப் பத்திரிகையின் அபிமாநிகள் எல்லாருக்கும் தெரி ந்த விஷயம். இதர பத்திரிகைகள் போல, இது, தாத்திலாவது ப்ராப வத்திலாவது பெருமை பெறவில்லையாயினும், ஏதோ ஒரு பாக்ய விசேஷத்தால் பலஆஸ்திக அக்ரேஸர்களால் ஆதரிக்கப்பட்டு அதிகமான ஸ்ராமத்திற்குப் பாத்ரமாகாமல் இவ்வளவு காலம் வளர் ந்து வந்ததென்பதே, அதன் ப்ரவர்த்தகர்களுக்கு பெரியதொரு ஆங்த ஹேதுவாகின்றது. ஸங்குசிதஜ்ஞாநத்தையுடைய ப்ராக்ருதர்களாற் செய்யப்படும் இந்த ப்ரவ்ருத்தியில், ப்ரம விப்ரலம் பாதிகள் ஸம்பவித்திருக்கக் கூடும். ஆனால், அவைகள் அஜ்ஞாத மாக நேர்ந்திருக்கவேண்டு மென்று உணர்ந்து, அவைகளை கிருபை யுடன் மஹாங்கள் கூதியித்தருள வேணு மென்று ப்ரார்த்திக்கி ரேம். நமது ஶாஸ்தரத்தில் விஃங்வாஸமில்லாத நாஸ்திகர்களும் ராகத்வேஷாதிகளால் அதிமாற்றம் ஆக்ராந்தமான சித்தத்தை உடைய சில பக்ஷபாதிகளும் நமது தீபிகையை அநாதரித்தும் தூஷித்தும் வருகிறார்கள். புத்தி டூர்வமாக அநர்மத்திலாவது அபந்யாயத்திலாவது ப்ரவ்ருத்திக்காமலிருக்கும் நமக்கு, அந்த அநாதரவும் தூஷணமும் எவ்விதமான கஷ்டியையும் ஜநிப்பிக்க மாட்டா. ஆஸ்திகர்களுடைய அபிமாநத்தையே அவலம்பித்து நிற்கும் இந்தக் கைங்கர்யத்திற்கு அநாஸ்திகர்களுடைய உபேசைக் கும் அவ்பாவர்த்தகமே.

இந்தத் தீபிகை ஸம்பத்தமாக பலபெயர்களால் பல விதங்களான வ்யவஸ்தைகள் பலத்தவைகளில் நியமிக்கிப்பட்டுள்ளன. தெலுங்கிலும் ஆங்கல பாலையிலும் இதை ப்ரசரம் செய்ய

வேண்டுமென்றும், அப்படிச் செய்தால், உத்தரதேச வாவிகளான ஆங்தர்களுக்கும் ஆங்கல பாதையை அப்யவிக்கும் நமது பாலர்களுக்கும் இது, மிக உபகாரகமாக இருக்கு மென்றும், ஸம்ஸ்கருத பதங்களின் ஸமிப்யாஹாரமின்றிக்கே எனிதான் செங்தமிழ் நடையில் இதை நடத்தி வரவேண்டுமென்றும், நமது பூர்வர்களான பெரியோர்களால் அதுக்ரஹிக்கப்பட்டும் இப்பொழுது அச்சில் இல்லாததால் நூர்லபமாகவும் இருக்கும் கரந்தங்களை இந்தத் தீபிகா த்வாரா வெளிப்படுத்த வேண்டுமென்றும் இவ்வாறு பலர் நமக்கு நானா விதமான நியமந் பத்ரிகைகளை அனுப்பியிருக்கிறார்கள். இந்த நியமநங்கள் ஶாத்த பாவத்துடன் செய்யப்பட்டவை யாதலால், க்ருதஜ்ஞதையுடனும் பறை-மாநந்ததுடனும் அவைகளை பெல்லாம் தத்தத் காலத்தில் யதோசிதம் பரயாலோசித்தோம். ஆனால், சிற்சில உபரோதங்களால் அவைகளைல் லாவற்றையும் ஸமக்ரம் அங்கிகரிக்க ஸாத்யப்பட வில்லை. தங்ம் போதாமலிருப்பதே முக்கியமான உபரோதங்களுள் ஒன்று. தத்தத் கார்யத்திற்கு அபேக்ஷிதமாயுள்ள விபவம் லப்தமானால், அததன் நிஷ்பத்திக்கு வேண்டுவையான ப்ரயத்நங்கள் செய்யப்படுமென்பதில் ஆகேஷபமில்லை. ஸம்ஸ்கருத பதங்களில்லாமல் ஶாத்தத் தமிழ் நடையை அவலம்பிப்பதைப்பற்றி மாத்ரம் நமக்குள் விப்ரதிபத்தி ஜிக்கின்றது. நமது ஆசார்யர்களால் ஆதாரிக்கப்பட்டும் அஸாதாரண ஸோபை யொன்றை உடையது மான மணிப்ரவாள ஸௌவியை த்யஜிப்பது உசிதமென்று நமக்குத் தோன்றவே இல்லை. ஸம்ஸ்கருத பாதையானது, நமக்குத் தாயமாகக்கிடைத்திருக்கும் அங்க்கமான மூலதங்ம். அதன் பரிசயம், வாக்குக்கு அங்யாத்ருப்பமான ஸம்ஸ்கார மொன்றைக் கொடுப்பதுடன், மனஸ்ஸ-கு ஒரு வித காம்பீர்யத்தையும் புத்திக்கு ணங்கள் மல்யத்தையும் ஜிப்பிக்கின்றது என்பதைப் பாஷா ப்ராவீண்யமுள்ள ஸகல விதவான்களும் அப்புபகமம் செய்திருக்கிறார்கள். அந்தப் பரிசயத்தை ஸாக்ஷாத்தாகப் பெறுவதான பாக்யத்தை நாம் இழந்த போதிலும், பரம்பரையாக காவது அதன் ஸம்பந்தத்தை நாம் அடைய வேண்டுவது அவஸ்யமன்றே? தவிரவும், நாம் பேசுவது தேச பாதையாக இருக்கையிலும், இந்தத் தேச பாதைகளுக்கும் ஸம்ஸ்கருதத்திற்குமுள்ள அங்கிவசநீயமான பொருத்தத்தினால், நாம் பேசும் பாதை முழுவதும் ப்ராயேண ஸம்ஸ்கருத பத மிளிதமாகவே இருக்கின்றது; அந்தஸம்ஸ்

க்ருத பதங்களை எடுத்து விட்டால், நமது வசநத்திற்கு ஶோபையே குறைந்து விட்டது போல நாம் உணர்கின்றோம். ஆகையால், ரஸத்துடன் பாதையை அதுபவிக்க ஆஸ்தைப்படும் ரவி கர்களான நமது அபிமானிகள், இந்த மணிப்ரவாள ஸூலியைப் பரிசயம் செய்து கொள்ள க்ருபை செய்ய வேண்டுமே தவிர, நம்மை அதை தயஜிக்க ப்ரதிக்ஷீப்பது ந்யாய்யமன்ற என்று நாம் ஸவியம் விஜ்ஞாபநம் செய்து கொள்ளத் துணிகின்றோம்.

இன்னுமொரு விஜ்ஞாபநம். ஏக கர்த்தருகமான பெருத்த க்ரங்களை விட, தீபிகை போன்ற இம்மாதிரி பத்ரிகைகளுக்கு ஏற்ற மொன்று உண்டென்பது நமது அபிப்ராயம். பாஷா ஸூலியும், புத்தியின் உங்மேஷங்களும், வஸ்து தத்வ நிர்ணயங்களும் ஒரே வ்யக்தியைச் சார்ந்திருக்குமிடத்தில், அவை ஏகர்த்தியாக ஸர்வத்ர காணப்படும்; பலபெயர்களால் எழுதப்பட்டுள்ள பத்ரிகைகளிலோவென்றால், அவைகளே, அந்தந்தக் கர்த்தாவின் யோக்யதைக்கு அனுரூபமான ஸம்ஸ்காரத்தைப் பெற்று அவ்வவ்விடங்களில் ஒவ்வொரு ஶோபையுடன் அதுபோக்தாக்களை ஆங்நிக்கு மன்றோ? அந்த ஆங்நத்தை நமது விதவான்கள் இந்தத் தீபிகையில் இதுவரையில் புஷ்கலமாகச் செய்தாரில்லை. அங்கங்கு தேஜோநிதியாக எழுந்தருளியிருக்கும் அதிகாரிகளெல்லாரும் இனியாவது தமது ஸாக்திகளால் இதைச்சுற்று கடாக்ஷித்தருளி, இதற்குள்ள வைலக்ஷண்யத்தை ப்ரகாஶிப்பிக்க க்ருபை செய்ய வேணு மென்பதுதான் நமது ப்ரார்த்தனை.

வாஹாதீவ தாஹா.

1916-ம் வருஷம் டிஸம்பர் மாஸத்தில் சேர்ந்த பூர்ண வைஷ்ணவ ஸதல்ஸின் சாயா படம் (Group Photo) விலைக்கு அகப்படும். காபி ஒன்றுக்கு ரூபாய் 2. படத்தை அபேக்ஷிக்கிறவர்கள் மயிலாப்பூர் பூர்ண வைஷ்ணவ வித்தாந்த ஸபை கார்யதாங்களுக்கு எழுதிப் பெற்றுக்கொள்ளலாம்.

ஸ்ரீ�.

பூமியின் பூர்வாவஸ்தை

லோகத்தின் ஆதிசரித்ரம் புராண ப்ரக்ரியையிலும், கிறிஸ்தவ மதக்ரந்தங்கள் காட்டுகின்ற ப்ரகாரத்திலும், தத்கால விமர்சிகளால் அங்கிகரிக்கப்படவில்லை. ஸம்ஸ்க்ருத பாஷைக்கும், பூர்வ பார்விகஞ்சையை அவஸ்தா க்ரந்த பாஷைக்கும், பூர்வ க்ரீக் ரேஷன் பாஷைகளுக்கும் உள்ள ஸம்பந்தங்களைப் பர்யாலோசித்து, பாஷா சோதகர்கள் ஒரு வழியாக லோக சரித்ரத்தை உளவுறித் தார்கள். அந்த ஊஹங்களின் தத்வத்தை மறுக்கின்றவர்கள் தத்காலம் பலத்திருக்கின்றனர்கள்.

பூமியின் மேல் பாகமாகப் பரிணமித்த களிமண் ஶ்ரீலா விசேஷங்கள் முதலான படிகளைப்பரிசோதிக்கின்றவர்கள் அந்த ஶ்ரீலை முதலான வற்றுக்குள் அகப்படுகின்ற ப்ராணிவர்க்கங்களின் சரீர சோஷங்களைக் கொண்டு, ஆதிகல்ப மென்றும், ப்ரதமகல்ப மென்றும், த்விதீயகல்ப மென்றும், த்ருதீயகல்ப மென்றும், சதுர த்தகல்ப மென்றும், லோகத்தில் பூதஸத்பாவ காலங்களை விபாகிக் கின்றனர். ஒவ்வொரு கல்பமும் அநேக ஸஹஸ்ர அடித லக்ஷி ஸம்வத்ஸரங்கள் அடங்கின்றது. மேற்படி கல்பங்களில் மூன்றுவது கல்பகாலத்தில் தான், பூமியில் மநுஷ்யனுடைய ஸத்பாவம் அது மிக்கப்படுகின்றது. மூன்றுவது கல்பத்தையே நாலு பிரிவுகளாய் வருத்து, அதில் மூன்றுவது நாலாவது பிரிவுகளில் மநுஷ்யனுடைய ஸத்பாவம் ஊஹிக்கப்படுகின்றது. அந்தக் காலங்களிலும் அவன் பல ஜாதிகளாகப் பிரிந்து விண்று வென்றும், அதற்கும் முன்காலத்தில் அவனுடைய இருப்பைப்பற்றியாதொன்றும் தெரியவில்லை யென்றும் கொல்கின்றனர். டார்வின் என்பவருடைய யோசனையின்படி, மநுஷ்யன் சில ஜாதி வாநரங்களின் பரிணமமாகிருக்கவேன்டும். வாநர ரூபம் நர ரூபமாகப் பரிணமித்த ப்ரகாரத்தைக் காட்டும் படியான ஸாக்ஷ்யம் ஏற்படவில்லையாம். ஆதியிலேயே பேதித்து விண்ற பல நர ஜாதிகளும் பல வாநர ஜாதிகளினிறுத்தபங்கரானார் என்ற சொல்லவும் ஸாக்ஷபம் ஏற்படவில்லையாம்.

எந்தத் தேசத்துக் கதைகளும் இதை யோசிக்க இடங் தரவில்லை; ராமாயண கதை யொன்றுதான் அதற்கு விலக்கு.

இவ்வண்மை யோசிப்பவர்கள், லோகத்தில் மநுஷ்யன் இருப்பை, லக்ஷ்மி, இரண்டு லக்ஷ்மி, நாலைந்து லக்ஷ்மி, இன்னும் பத்து லக்ஷ்மி வருஷம் வரையில் ஊகிக்கிண்றார்கள்; அதன்மேல் ஊகம் போகவில்லை.

முதலில், மநுஷ்யன், தனக்குத் தேவையான ஆயுத விசேஷங்களைக் கற்களைக் கூர்செய்து பண்ணிக்கொண்டான். பிறகு வெண்கலத்தில் பண்ணிக்கொண்டான். அதன்பிறகு இரும்பால் பண்ணிக்கொண்டான். இவ்வாயுதங்கள், மநுஷ்யனுடைய எலும்புகளுடன் பூமியினின்று வெட்டிபெடுக்கப்படுகின்றன. தாழ்ந்த படிவில் கற்கருவி களும் மற்றைய கருவிகள் க்ரமேண மேற்பட்ட படிகளிலும் அகப்படுகின்றனவாம்.

ஸிலாகருவிகள் செம்மையாக அமைந்த காலத்தைப் பின்னும், அவை ஸ்தூலமாகத் தென்படுகின் காலத்தை முன்னுமாக அயிர்க்கின்றனர். இன்னும் முறட்டுக் கருவிகளும், மநுஷ்யரீ அஸ்திகளும், கத்காலம் அற்றுப் போன சில பெரிய ம்ருகங்களின் சீரபாகங்களும் சேர்ந்து அகப்படுகின்றனவாம். அக்காலம் பூமியின் தரைபாகங்களும் ஜலபாகங்களும் தத்காலம் போல் அமைந்திருக்கவில்லையாம். வெவ்வேறு தேசங்களின் ஸீதோஷ்ண ஸ்திதியும் அக்காலம் பேதித்திருந்ததாம். நவீன ஸிலாகருவிகள் ஏற்பட்ட காலம் முதல், பூமியின் தரை ஜல ப்ரதேசங்கள் தத்காலம் போவிருந்தன வென்றும், ஸீதோஷ்ண ஸ்திதியும் அப்படியே இருந்ததென்றும் சொல்வார்கள். இந்த ஸ்திதிகள் ப்ராயேண சதுரத்து கல்பத்தின் அடையாளங்கள்.

நவீன ஸிலாகருவிகள் காலம் முதற்கொண்டு ஹிமபஂசாத்காலமென்பர். அதன்முன் ஹிமாவ்ருத காலமென்பர். ஹிமபஂசாத் காலத்தின் பிறகு தான் சரித்ரகாலம் ஆரம்பித்த தென்பார்கள். ஹிமாவ்ருத காலங்கள் இரண்டோ, மூன்றோ பலவோ உண்டென்றும், அவற்றின் மத்யகாலங்கள், ப்ரானிவர்க்கங்கள் ஸாகஜீவநம் பண்ணின காலங்களென்றும் சொல்வார்கள்.

தத்காலம் பரதகண்டமென்றும், ஆசியாகண்டமென்றும், சொல்லப்பட்ட ப்ரதேசங்கள் முன்னே இல்லை யென்றும், அதே ஸ்தலங்களில் ஸாகமான ஸீதோஷ்ண காலங்களுடன் கூடின பல

தீவுகள் இருந்தன வென்றும் அவ்விடங்களில், மநுஷ்யர்கள் இருந்தாராகில், ஸ-கமாக வாஸம் செய்துள் ரென்றும் சொல்வாருளர். அப்போது ஹிமாசல பர்வதமே இருந்திலதாம். அப்போது ஒரு கண்டம் போன்றிருந்த ப்ரதேசம் அமெரிக்கா ஜோப்பா கண்டங்களின் வடபாகங்களாம். அங்கும் சிதோஷ்ண காலங்கள் ஸ-கா வறைமா யிருந்தனவாம். சிலர், தத்காலம் ஆஸ்த்ரேலியாவாயும், பெரிய தீவுகளாயும் இருக்கும் ப்ரதேசங்கள் சேர்ந்து, தென் ஆப்ரிகா அமெரிகா வரையில் ஒரேகண்டமா யிருந்ததாகவும் சொல்வார்.

பல வகையாக அநுமிக்கப்பட்டும், ஒருவகையாகவும் நிர்ணயிக்கக் கூடாத ஹெதுக்களால், பூமியின் உத்தர பாகங்களில் பனிக்கட்டிகள் மிகவும் உறைந்து போய் மலை ப்ரதேசங்கள் சூர்ணீக்ருதமாகி, பூப்ரதேசங்களில் நிம்நோக்கத ஸ்தலங்கள் மாறுத வடைந்து, மநுஷ்ய வாஸத்துக்கும் இதர ப்ராணி களுடைய வாஸத்துக்கும் அங்குமாய்ப் போய் விட்டன வென்று சொல்வார். இங்கிலாந்து, ப்ரான்ஸ், ஐர்மனி ருஷியா முதலான தேசங்கள் அப்போது 1000, 2000 அடிகள் உயர்ந்த பனிக்கட்டிகளால் மூடப்பட்டுப் போயினவாம். இவ்வண்ணம் குறைந்த பகுதி இரண்டு தரம் நேரிட்டு, ஒவ்வொரு தரமும் பறை-ஸஹ ஸ்ர ஸம்வத்ஸரங்கள் மேற்படி பூப்ரதேசங்கள் அங்கிலையில் நின்றனவாம். மத்யகாலமும் பறை-அடித ஸம்வத்ஸர அளவு விஸ்தரித்து அங்காடுகள், ஸ-கவாஸ யோக்யமாக யிருந்தனவாம்.

மேலே விவரித்த விஷயங்களை அநுமிக்கக் கூடிய ஸ்திகி யில் பூமியில் மேலிட்ட பாகத்தின் அந்தஸ்துகள் படிப்படியாக உயர்கின்றனவாம். அவற்றை வெட்டி சோதிக்குமளவில், பனிக்கட்டிகளுடன், சூர்ணீக்ருதமான ப்ருத்தி ப்ரதேசங்களின் ரேதுக்கள் ஒன்றாகிக், களிமன் ரூபமான அந்தஸ்து பகு ஆழமாகக் காணப்படுகின்றதாம். இன்னும் அங்கங்கே மநுஷ்யனுடைய சரீராவபவக்களுடன் இதர ப்ராணி வர்க்கங்களுடைய சரீர ஶேஷங்களும் காணப்படுகின்றனவாம். பனிக்கட்டி உறைந்த ஒரு காலம் (Glacial period) மேல் குறித்த வண்ணம் ஊகிக்கப்படுகின்றது இதன் கீழ் ஸ-க வாஸார்றுமான காலவிஶேஷங்கள் ஒரு அந்தஸ்து காட்டுகிறதாம். அங்கே வருகூட விஶேஷங்கள் இருந்து அவற்றின் அழிந்துபோன அவஸ்தை தென்படுகின்றதாம்.

அதன்கீழ் பனிக்கட்டி உறைந்த மற்றொரு ப்ரதேசம் தெரிகின்ற தாம். பனிக்கட்டிகள் உறைந்த காலங்களின் மத்யகாலத்தை (Inter glacial period) என்றும், பனிக்கட்டி பஸ்ராத்காலத்தை (Post glacial or recent period) என்றும் சொல்வார். பிறகு சரித்ரகாலம் பிறக்கது. செம்மையான சிலாகருவிகள், வெண்கல இரும்பு கருவிகள், பனிக்கட்டி பஸ்ராத் காலங்களில் காணப்படுகின்றனவாம். இப்படிப்பட்ட காலவிஶேஷங்கள் ஸ்ரவ தேசங்களிலும் ஸமமாக ஏற்படவில்லை.

இவை யாவும் ப்ராயேண ஐரோப்பா அமெரிக்கா கண்டங்களில் கண்டறிந்த விசேஷங்கள். இப்படிப்பட்ட சோதனைகள் நம்முடைய தேசத்தில் இன்னும் செய்யப்படவில்லை.

சரித்ரகாலத்தினுடைய ஆரம்பம் எல்லாத் தெசத்திலும் ஒரு மிக்கவில்லை. ஈஜிப்பு, சால்டியா முதலான தேசங்களில் சென்ற 10000 வருடங்களுக்கு மேற்பட்டுச் சரித்ரகாலத்தின் வருத்தி பைப் பாஸ்ராத்ய விமர்சிகள் ஒப்புக்கொள்கின்றார்கள். இவ்வளவு காலமும் அங்காடுகள் நாகரீகம் எனப்பட்ட மேன்மையைப் பொருந்தி விண்றனவாம். அதற்கு முன்பட்டு, அவ்விடங்களிலும் சிலாகருவி காலமெனப்பட்டது உண்டாம். ஆனால், அத்தேசங்கள் என்றும் பனிக்கட்டிகளால் மூடப்படவில்லை போலும்.

சினு தேசத்தினுடைய சரித்ரமும் நாகரீகமும் 5000 வருஷங்கட்டு மேற்பட்டுத் தெரிவதாய்ப் பாஸ்ராத்ய விமர்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை 4200 வருஷங்கட்டு முன்பட்டு ஸஹா எனும் ராஜதானியுடன் கூடிய அன்றான் எனும் ஸலாம் தேசமானது, தத்காலம் பெர்லியா மெஸ்பொடேமியா வெளப்பட்ட நாடுகளில் பரவி, நாகரீகம் பொருந்தி விண்றதாம். பின்னியருடைய சரித்ரமும் நாகரீகமும் 3570 வருடங்கட்டு முன்பட்டதாகப் புலப்படுகின்றதாம். 5700, 6000 வருடங்கட்டு முன்பு ஹிட்டைட் என்னும் ஜாதியார் தமிழுடைய பூர்வீக தேசங்களான உத்தர நாடுகளினின்று கிளம்பித் தத்காலம் வரியா எனப்பட்ட தேசத்தில் குடிகொண்டு, யூப்ரேடிஸ் நகு ப்ரதேசங்களை ஆண்டர்களென்று தெரிகிறது. 3600 வருடங்கள் முதல் 2600 வருடங்கள் வரையில் அவர்களுடைய ராஜ்யம் பலப்பட்டிருந்ததாம். அந்த ஹிட்டைட் எனும் ஜாதியார், இந்தரன், வருணன், மித்ரன், நாஸ்தயர் எனும் அப்பவிசித் தேவதைகள் முதலான ஆர்ய தேவதைகளை

உபாவித்தாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு மூலமான சிலாஸராஸம் 3200 வருஷங்கள்க்கு முன்பட்ட தென்று சொல்வார்கள். 3200 வருஷங்கள்க்கு முன்பட்டே தத்காலம் ஏவியர மைங் எனப்பட்ட ப்ரதேசத்தில் நாகரிகமுள்ள இதர ராஜாங்கள் கரும், ஜங்களும் இருந்ததாய்த் தெரிகிறது.

மேல் விவரித்த ப்ரகாரம் விசேஷ நாகரிகத்துடன் ராஜ்ய மாண்ட பல ஜாதி ஜங்களும், அவர்களுடைய மதங்களும் நாம மாத்ர சேஷமாய்ப் போயின. அவர்களுடைய முடிவு காலங்களில் அவர்களுடன் கிஞ்சித் ஸம்பந்தமடைந்த யூத ஜாதியாரும், 1800 வருஷங்களுக்கு முன்பாக ஸ்வதேச வாஸத்தை இழந்தார்கள். பாஸ்சாத்யவிமர்சிகள் பைபிலின் பூர்வபாக கடைகளைச் சரித்ரமாக அங்கீகரிக்கவில்லை. அதனுடைய ஸ்ருஷ்டிகதை, ஆதம் கதை, சோவாசதை, ப்ரளயகதை, மோஸஸ்கதை, இவையாவும் மித்தைய யென்பார்கள். யூசர் சரித்ரத்தில் ருஜாப்படுத்தக்கூடிய பாகம் இராஜாங்க காலமுதல் ஆரம்பிக்கின்றதென்றும், டேவிட் ஸாலமன் இவர்களுக்கு முன்பட்ட யாவும் மித்தைய யென்பதும் த்ருடமாகத் தீர்மானிக்கத்தக்க விஷயம். ஸமுதாயமாக யோசித்தால், ஹீப்ரு ஜாதியார் ஸேமிடிக் வகுப்பில் சேர்ந்தவ ரென்றும், அவர்கள் முதலில் சால்டியாவை விட்டுப் பாலஸ்டைன் தேசத்தில் குடிகொண்டா ரென்றும், ஒருவேளை அங்குநின்று அவர்கள் ஈஜிப்டுக்குப் போயிருக்கலா மென்றும், எக்ஸ்டஸ் கதையை ஒப்புக்கொண்டால், அவர்கள் ஈஜிப்டில் சிலகாலம் இருந்தா ரென்றும், அங்கே, தேசத்தை ஆக்ரமித்த ஹிக்ஸாஸ் எனும் ஜாதியா ரைத் துரத்திவிட்ட ஸ்வதேச ராஜாக்களால் அவர்கள் ஹிம்ஹீக் கப்பட்டுக் கலகம் செய்து, மென்பதா ராஜாவின் காலத்தில் ஈஜிப்டைத் துறந்தா ரென்றும், பிறகு சிலகாலம் பாலஸ்டைன் நாட்டினருகே அவர்கள் முற்றாய், நாகரிகமற்றும், நிலையற்றும் ஸஞ்சரித்தா ரென்றும், பிறகு நிலையாக அவ்விடம் குடியிருந்த ஜங்களின் மீது பாய்ந்து அவர்களை ஜெயித்தா ரென்றும், அதன் பிறகு 200, 300 வருடங்கள் வரையில், அவர்கள் இடைவிடாமல் ஒருவரே டொருவர் சண்டை செய்து கொண்டும், சுற்று ப்ரதேச ஜங்களுடன் சண்டையிட்டுக் கொண்டும், சண்டையின் ஜயாபஜய ங்களை அனுஸ்ரித்துப் பராக்கைக் கொண்று கொண்டும், பரரால் கொல்லப்பட்டுக் கொண்டும், தங்களுடைய முறட்டுக்கூடத்தையை யும், க்ரெளர்ய க்ருத்யங்களையும் விடாமல் இருந்தார்களென்றும்,

படிப்படியாக அவர்கள் நாகரீகத்தில் உயர்ந்து, தங்களை ஒரு ஜாதியாராக விளைத்து, முதலில் குருமார்களாலும், பின்னர் ராஜாக்களாலும் ஸ்மர்க்கவிக்கப்பட்டு, ஒரு விலையை அடைந்தன ரென்றும், ஸாமுயல் லேயிங்க் என்பவர் அபிப்ராயப்படுகின்றார். ஆதலால் அவர் பைபிலில் சரித்ரபாகம் அத்யந்தம் ஆதாங்கம் என்று தீர்மானிக்கின்றார். கிறிஸ்து காலமுன் எட்டாவது ஒன்பதாவது தூற்றுண்டுக்கு முன்பாக எழுதப்பட்ட பாகம் பைபிலில் இல்லை யென்றும், பைபிலின் பூர்வ பாகத்தில் பெரும்பான்மை மூன்று வது நீற்றுண்டில் உண்டான தென்றும் யோசிக்கின்றார்.

இவ்வித போசனைகளால், தத்கால விமர்சிகள் பூமியின் பூர்வ சரித்ரத்தை நம்முடைய புராண ப்ரக்ரியைகளில் ஒப்புக்கொள்ள வில்லை என்பதைக் காட்டினோம். நமக்கு தருஷ்டி கோசரங்களான நகூத்ரங்கள் ஸங்க்யைக்கு எட்டவில்லை. அதருஷ்டி கோசரங்களான பகு நகூத்ரங்கள் சீசுக்குமூய்க் கெளப்பட்ட கண்ணுடி விசேஷங்களால் பார்க்கப்படுகின்றன. எவ்வித கண்ணுடிக்கும் அகப்படாத நகூத்ரங்களுடைய இருப்பு அதுமானத்தால் வித்திக்கின்றது. ஒவ்வொரு நகூத்ரமும் ஸ்வரூப குணங்களால் நம் ஸார்யனை ஒத்ததென்றும், அவற்றுள் ப்ராயேண யாவும் ஸார்யனைக் காட்டிலும் விஸ்தரித்தவை யென்றும் கேகோள ஸாஸ்த்ர ஜஞார் கண்டு பிடித்திருக்கின்றனர்.

ஸார்ய என்றாலும், நகூத்ர மென்றாலும் ; அநேக க்ரஹங்கள் மத்தியில், அவற்றிற்கு ஆதார பூதமாக நிற்கும் கோள விசேஷங்கள். நம் ஸார்யனைச் சுற்றிக் கொண்டு, புதன், சுக்ரன், பூமி, அங்காரகன், குரு, சனி, வருணன், நெப்துன், முதலான க்ரஹங்களும், பல சிறிய க்ரஹங்களும், ஸஞ்சரிக்கின்றன. பூமிபைச் சுற்றிவரும் உபக்ரஹம் சந்தர்ண். குரு சனி முதலான பெரிய க்ரஹங்கள் ஒவ்வொன்றிற்கும் சந்தர்ண போன்ற பல உபக்ரஹங்கள் உண்டு. ஸார்யனை ஸமீபித்த க்ரஹம் புதன். அது ஸார்ய னுக்கு முன்றரை கோடி மைல் தூரத்தில் விண்று ஸார்யனைப் ப்ரதக்ஷணம் செய்கின்றது. பூமிக்கும் ஸார்யனுக்கும் ஒன்பதரை கோடி மைல் தூரம். நெப்துன் க்ரஹம் ஸார்யனுக்கு மூன்னுறு கோடி மைல் தூரத்தில் ஸஞ்சரிக்கின்றது. ஆதலால், ஸார்யனைச் சுற்றி முன்னாறு நானுறு கோடி மைல் தூரம் வரையில் ஸார்யனுடைய ஆகர்ஷண சக்தி பரவுகின்றது.

பூமியைக் காட்டிலும் சனி எண்ணாறு மடங்கும், குரு ஆயிரம் மடங்கும் ப்ரமாணத்தால் அதிகரித்த க்ரஹங்கள் என்பார்,

பூமியைக் காட்டிலும் ஸுர்யன் பதினாலு லக்ஷம் மடங்கு பெருத்த தாகக் சொல்வர். ஸுர்யன் அதிகாரம் செல்லும் வரையில் ஸுர்ய மண்டல மென்று வைத்துக் கொண்டால், ஸுர்யனுக்கு மிகவும் நெருங்கி நிற்கும் நக்ஷத்ர மண்டலத்துக்கும் ஸுர்ய மண்டலத்துக்கும் தூரம் கணக்கில் வரமாட்டாது. ஒரு மணிக்குள் மூவாயிரத்து அறுநாறு கஷணங்கள் உண்டென்பார்கள். ஒரு கஷணத்துக்குள் இரண்டு லக்ஷம் கைஸ் கடச்சும் யாங்மொன் திருந்தால், ஸுர்யனிட மிருந்து, அதற்கு அதி ஸமீபத்த நக்ஷத்ரத்துக்குப் போக இரண்டே கால் வருஷங்கள் பிடிக்கு மென்பார்கள் கோள ஶாஸ்தர மறிந்தவர். இவ்வண்ணம் வர்ஷ ஸஹஸ்ரம் ஸஞ்சரித்தாலும் எட்டக்கூடாத நக்ஷத்ரங்களும் உண்டென்பார்கள் ஒவ்வொரு நக்ஷத்ரங்களையும் சுற்றிக்கொண்டிருக்கும் க்ரஹங்கள் பல வுண்டென்று, அதுமிக்கின்றார்கள்.

ஸுர்யனைச் சுற்றி வரும் க்ரஹங்களுக்குள் நம்மைப் போன்ற ப்ராணி விசேஷங்கள் வவிக்கத்தக்க க்ரஹம் குஜனைன்றே யென்று கண்டுபிடித்திருக்கின்றார்கள். ஸுர்யனுடைய ஸாமீப்யத்தால் புதனும் சக்ரனும் நம்மைப் போன்ற ப்ராணிகளுக்கு வாஸ யோக்யங்க என்றென்றும், குரு சனி முதலான க்ரஹங்கள், தூரத்தில் ஸஞ்சரித்தாலும் ப்ராணிகளுடைய வாஸயோக்யமான பரிமைங்களை இன்னும் பொருந்தவில்லை யென்றும் சொல்வார்கள். ப்ராணிகள் வாஸ யோக்யமான க்ரஹங்கள் இதர நக்ஷத்ரங்களை ப்ரதக்ஷணம் செய்யக்கூடும். நம்மையொத்த ப்ராணிக்கட்டு வாஸயோக்ய மில்லாத க்ரஹங்களில், மஹாபூதங்களுடைய ஸங்காதங்கள் வேறு விதமாக அமைந்து, அவ்வண்ணம் உண்டான சரீராதிகளை யுடைய ப்ராணி விசேஷங்கள் வவிக்கக்கூடும்.

நக்ஷத்ரங்களும், க்ரஹங்களும், உபக்ரஹங்களும் ஸங்க்யாதி தமாக நிறைந்து ஸஞ்சரிக்கின்ற தேசவிசேஷத்தை ப்ரபஞ்ச மேன்பார்கள். இந்த ப்ரபஞ்சம் முதலில் உண்டான காலம் அநுமான கோசரமன்று. அது முடிவு பெறுங் காலமும் புத்திக் கெட்டாத தே. அதற்கு எத்திசையிலாவது எல்லையிட ஸாத்யமே இல்லை. அதற்கு எல்லை யுண்டானாலும், அவ்வெல்லைக்கு அப்புறமும் தேச மிருக்கவேண்டும். அத்தேசத்துக்கும் அப்புறமும் தேசம் பரவும். நமது புத்தியானது, முடிவுள்ள தேசத்துக்குள்ளும் முடிவுள்ள காலத்துக்குள்ளும் தான் ஸஞ்சரிக்கக் கூடியது. ஆதலால், எல்லையற்ற தேசத்தையும், எல்லையற்ற காலத்தையும், எல்லையற்ற ப்ராக்ருத பதார்த்தங்களையும் உள்ளும் புறமும் வ்யாபித்து நிற்கும் ஸர்வேஷ்வரனு நாராயணனை யார்தான் அறியக்கூடும்?

பூத்ராதிபர்.

(இன்னும் வரும்.)

பூரී:

ஶ்ரீதே ஒக்டைவிலுவாபுமூலென நடி:-

ஸ்ரீ ஸ்ரீதே தாத்ரத்நம்.

சுவவொயிதவா நிதாம யா
 சியி நிதாம ஹவதியதாம ஹயம் |
 கூவபெயவ உநாஹோஹாதாம
 ஹவநு ! ஹக்ஷிவி பூயாஹ செ ||

54.

54. கீழ் இரண்டு ஸ்லோகங்களால், ஸ்ரீ ஆளவந்தார், சித்யமாயும் சிருபாத்திகமாயும் அநந்யார்ஹமாயு மூளை தம்முடைய தான ஶேஷத்வத்தின் அனுஸந்தாநத்தை வெளியிட்டார். இந்த ஸ்லோகம் முதற்கொண்டு நாலு ஸ்லோகங்களினால் தம்முடைய இஷ்ட ப்ராப்தியையும் அசிஷ்ட சிவருத்தியையும் ப்ரார்த்திக்கிறார். அதில், பகவானே அடைவதில் த்வரையை ஜிப்பிக்கக் கூடியவும் ‘பகவானே போக்யவஸ்து’ என்னும் ஜ்ஞாநத்திற்கு அனுகுணமுமான பரம பக்திதான் தமக்கு முக்யமாக அபேக்ஷித மென்பது முதல் ப்ரார்த்தனை.

‘‘ஒலை சியி நிதாம ஹவதியதாம யா சுவவொயிதவாநு, வாவங் ஹெ ஹவநு ! (கூரைவ) ஹயம் கூவயா சுதாஹோஹாதாம ஹக்ஷிவி செ பூயாஹ’’ [என் பக்கவிலே சியதமாயுள்ள உன்னைப்பற்றிய இந்த ஶேஷத்வத்தை எனத்கு உணர்த்தினுப்போல, நீயே அந்த க்ருபையாலேயே, ஹே பகவன் ! அந்ய போக்யதையான பரம பக்தியையும் எனக்குத் தந்தருள வேணும்.]’

ஐராம் - இந்த. ‘இப்பொழுது என்னால் இனிமையுடன் அது பவிக்கும்படியான்’ என்பது தாத்பர்யம். ‘நாம் பகவானுக்கு நிருபாதிக ஶோஷ்டுதர்கள்’ என்னும் ஜ்ஞாநம் த்ருடமாக அதுப வத்திற்கு வந்தால், அந்த அதுபவத்தில் அத்ருஷ்ட பூர்வமான ஒரு அத்புதத்வமும் ருசியும் தோன்றும். அந்த இனிமையைத் தான் இந்த ‘ஐராம்’ என்னும் பதம் த்யோதிப்பிக்கின்றது.

இயி நிதூராம ஹவ்சியதாம் - என் பக்கவிலே சியதமாக இருக்கும் உன்னைப்பற்றிய ஶோஷ்டவத்தை. ‘பகவானுக்கு நாம் ஶோஷ்டுதர்கள்; அந்த ஶோஷ்டவம் அநாதியாயின்னது, ஒருபொழுதும் விலக்கக் கூடாதது’ என்னும் ஜ்ஞாநத்தை - என்று அர்த்தம். ‘ஹவ்சியதா’ என்பதற்கு ‘உம்முடையதா பிருக்கும் தன்மை’ என்று பொருள். அதாவது - ‘நான் மற்றெருருவனுடைய சொத்து அல்லேன்; உன்னுடைய சொத்தே’ என்று தாத்பர்யம். அப்படி பகவானுக்கீ ஶோஷமாக இருப்பதே நம் முடைய ஸ்வரூபம் என்பதும் குறிப்பு.

யா சுவவொயிதவாரு - எப்படி அறிவிக்கப் பட்டே னே. அதாவது - ‘நீயே, அத்யந்தம் அபிஜ்ஞானியிருந்த என் மீது க்ருபை கூர்ந்து அந்த ஜ்ஞாநத்தை உணர்த்தினும்’ என்று கருத்து.

வாவா ஷயம் கூவயா - அப்படியே நீயே அந்த க்ருபை யுடனே. ‘நீ கொடுத்தே அந்த ஜ்ஞாநத்தை நான் பெற்றேன்; அதுவும் உன்னுடைய க்ருபையாலே எனக்குக் கிடைத்துதே தவிர வேறு என்னுடைய ஶக்திபாலாவது போக்யதையாலாவது இல்லை; அது போல்வே எனக்கு பக்தியையும் தந்தருள வேணும்’ என்பது தாத்பர்யம்.

சுநந்துஹாஶுதாம் - சுநந்து ஹொஶும் யஸுவஸி சுநந்து ஹொஶுமி - யாதொருவனுக்கு பகவானைத் தவிர்த்து வேறு வஸ்து போக்யமாகின்றதோ அவன் அந்யபோக்யன். அவன்ஸ்லாதவன் அந்யபோக்யன். அப்படிப்பட்டவனுடைய தன்மை அந்யபோக்யதை. அதாவது - பகவானைழிய மற்றை எந்த வஸ்துவும் போக்யமாக புத்தியில் தோன்றுதவளவு ப்ரக்ருஷ்டமாயுள்ள ப்ரீதியே

இவ்விடத்தில் அங்கு போக்யதையான பக்தி என்று குறிப்பிடப் படுகிறது. ‘வாவா’ என்பதற்கு பதிலாக, ‘வாதாநநா’ ஹொ அநாதாம்’ என்று ஒரு பாடம் உண்டு. அப்பொழுது ‘வாதாநநா’ என்பதை ஸபஸ்த பதமாக எடுத்துக்கொள்வதைத் தவிர அர்த்தபேத மொன்றுமில்லை. ஆனால், பூர்வ வாக்பத்திலுள்ள ‘யா’ என்னும் பதத்திற்கு ப்ரதிசிர்தேசாமில்லை பென்று ஒரு தோழும்மட்டில் ஸம்பவிக்கும்.

லக்ஷ்மி ஹை ஹயவநு! ஹ பூயஹ - அப்படிப்பட்ட பக்தியையும், ஹே பகவன், எனக்குத் தந்தருள வேணும். ‘பகவான்’ என்பதற்கு ஜ்ஞாந ஶக்த்யாதிகளால் பூர்ணன் என்று பொருள். ‘ஒன்றை ஒருத்தனுக்குக் கொடுப்போமென்றால், ஒரு தடையில் ஸரத ஜ்ஞாந ஶக்த்யாதிகளால் பூர்ண னென்கை’ என்பது ஸ்ரீ பிள்ளையின் ஸ-அடிக்கி. அதாவது - ‘இந்தப் பக்தியைக் கொடுப்ப தற்கும் நீயே தகுந்த அதிகாரி’ என்பதை இந்த ஸம்புத்தி குறிக்கின்றது என்பது கருத்து.

‘பகவான், எவ்வித ஹேதுவுமின்றிக்கே, கீகவலம் தனது க்ருபையைக் கொண்டே ப்ரக்ருஷ்டமான இந்த ஜ்ஞாநத்தையும் பக்தியையும் ஸ்ரீ ஆளவந்தாருக்குக் கொடுத்தானே? அப்படிக் கொடுத்தால், கொடுப்பது சிர்தே ஹேதுகமாக இருக்கிறபடியால், நமக்கும் ஏன் அவைகளைக் கொடுக்கக் கூடாது?’ என்று ஒரு ஶங்கை ஜிக்கக்கூடும். உண்மையாகவே பகவானுல் கொடுக்கப் படும் ஜ்ஞாந பக்த்யாதிகருக்கு அந்தாபமான அங்குறைத் தமிழ் டத்தில் அஸம்பாவ்யமே. ஆனால், ஏதோ ஒரு ஸாக்ருத விஶேஷத்தை வ்பாஜமாகக் கைப்பற்றி, அதனைத் தனது க்ருபையால் பெரியதாகப் பாவித்து அது வழியாகவே நம்மை ஈஸ்வரன் அது ச்ரஹிக்கிறான் என்று நாம் அறிய வேண்டும். இல்லாவிட்டால் ஈஸ்வரனிடத்தில் வைஷ்மய ஈநர்க்குண்பங்கள் ப்ரஸங்கிக்கும். ஸாஸ்தரமும் அப்படியே சொல்லுகிறதென்று யெரியேர்கள் சிர்வ ஹித்திருக்கிறார்கள்.

‘பரமைகாந்திகள் பகவானிடத்தில் ஒன்றையும் யாசிக்கக் கூடாது, என்று சிவைதமிருக்கையில், ஸ்ரீ ஆளவந்தார், எப்படி

இந்த யாசித்தலைச் செய்கிறோ? ’ என்றும் ஒருபாங்கை ஜகிக்கலாம். பலாபி ஸந்தியின்றிக்கே நாம் கர்மங்களைச் செய்யவேண்டுமென்று

‘காயடூதீவ யதீஷ நியதம் கியதீ ஜடாந ।

வஸங் தூதா மயங்வெவ வை தூாந ஹாதிகொ தீதி ॥’

ஸ்ரீ பகவத் கிதையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸம்ஹிதை களிலும்,

‘நிராசீஃ கூடுவையாகம் ஹாகுதம் அாவுகுறுயம் ’

[பலத்தை உத்தேசிக்காமலே எவ்வளருவன் பகவத்கைங்கர் யத்தில் ப்ரவ்ருக்கிக்கிறானே, அவனே ஸாத்வதன்] என்று சொல்லப் பட்டிருக்கின்றது. இவ்விதமாக ஶரஸ்த்ரங்கள் சொல்லுகின்கையில், ஸ்ரீ ஆவங்தார், எப்படி ஶாஸ்த்ர விருத்தமாக “ஆகூநம் பூயூ
ஹ் ஹகிஂ பூயூ, ஹாநவதகடாகஷம் பூயூ” என்று பலங்களை யாசிக்கிறார்? என்றும் ஶாங்கை உபபநந்தே. ஆனால், இந்த சிதேஷ்த வாக்பங்களுக்கெல்லாம் ‘அஹித பலங்களை யாசிப்பது நிவிக்தம்’ என்பது தாத்பர்யமென்றும், பகவானுடைய பாதார விந்த ஸம்பத்தமான ஜஞாநம் பக்தி பாகவதகடாகஷம் முதலிய வற்றின் யாசனையை சிதேஷ்திப்பதில் தாத்பர்யமில்லை யென்றும் பெரியோர்கள் நிர்வாஹம் செய்திருக்கிறார்கள். ‘அந்நம், பாநம், தநம், வஸ்தரம், ஆயுஸ், ஆரோக்யம், ஸ்வர்க்கம் முதலிய ஸெக்கை பலங்கள் அஹிதங்கள்; தத்வஜஞாநம், பக்தி, பாகவதகடாகஷம் முதலிப் ஆழங்கம் பலங்கள் ஹிதங்கள்’ என்று விபாகம்.

‘கஞ் வாநம் யநம் வையு தொய்சாரோநு தோஹு ।

குபூஷுவி நயாவெத வ-ஞிகஃ வாரா-ஷீதா-தீதி ॥’

‘ததாந ஹதிஞ்சூநாஹுநாம் மயங்வை தஞ்சா வந ।

த யாவெத தூண்தொவிடு-நயாவநா ஞஶாதியு-வம் ॥’

இத்யாதியான ஶாஸ்த்ர வாக்யம் ப்ரமாணம்.

சீ::.

ப்ராஹ்மண பஞ்சம் வஸ்ம்வாதம்.

தர்மாலயம் என்னும் நகரத்தில் தத்வத்திரி என்னும் ஒரு ப்ராஹ்மணன் ஒருங்கள் காலையில் நகரத்துக்கு வெளியிழிருக்கும் ஓர் தடாகத்திற்குப் போய், தன் நித்யகர்மாநுஷ்டாநத்தை முடித் துக்கொண்டு திரும்பிவருகையில், தெய்வப்பிரியன் என்னுமோர் பஞ்சமன் அவ்வந்தணன் அருகில்வந்து தண்டனிட்டு, ‘ஓ அந்த ணரே! எனக்கு இன்று ஸ்லபொழுது விடிந்தது; அதனால் தங்களைத் தர்பித்தேன்; என் மநஸ்வில் கொஞ்சம் நாளாகச் சில ஸங்தேஹங்கள் உண்டாயிருக்கின்றன; அவற்றைத் தாங்கள் நீக்கி என்னை நற்கதிக்கு ஆளாக்கவேண்டும்’ என்று வணக்கத்துடன் கேட்டுக்கொண்டான்.

அவ்வந்தணன், தனக்கு அநேக வைதிக வெளகிக கார்யங்களிருப்பினும், அப்பஞ்சமனுடைய நற்குணத்தினாலும் அவனுடைய தெய்வ பக்தி பூர்ணமான வசநங்களினாலும் அதற்கு உடன் பட்டு, ‘ஓ பஞ்சமனே! என்னுடைய வைதிக கார்யங்களுக்கு விரோதம் நேரிடாமல் முக்யமான ஸம்ஶாயங்களைச் சீக்ரம் கேள்; தெரிந்தவரையில் சொல்லுகிறேன்’ என்று சொல்ல, தெய்வ ப்பியன், ‘நான் வெகுநாளாக இங்கரத்துக்கு ஸமீபத்தில் ஓர் தெரு வில் இருக்கிறேன்; அத்தெருவில் இருப்பவர்களுக்குத் தலைவனாக அவர்களால் நியமிக்கப்பட்டிருக்கிறேன். இரண்டு தினங்களுக்கு முன் அத்தெருவில் ஒருவர் அதிக நாகரிக வேஷத்தோடு வந்து எங்களைக் கூப்பிட்டு, ‘உங்களை ப்ராஹ்மணராக ஆக்கிவிடுகி றேன்; இன்று முதல் நீங்கள் ப்ராஹ்மணனைக் கண்டால் வணங்கி றேன்;

கவும் ஒதுங்கவும் கூடாது; அந்யாயமாக இக்காலத்திய ப்ராஹ்மனர் உங்களைக் கெடுத்துவிட்டார்கள்; ஆண் பெண் தவிர வேறு ஸ்திரமான ஜாதியில்லை; மற்ற ஜாதி யெல்லாம் எல்லாருக்கும் உண்டாகலாம்; நல்ல ஆசாரத்தையும் படிப்பையும் குணங்களையும் நீங்கள் அடைந்தால் நீங்களே ப்ராஹ்மனர்; நீங்கள் இப்படி அவர்களுக்கு அடிமை செய்வதற்கும், அவர்கள் மேலான ஸ்திதிக்கு வந்துவிட்டதற்கும் காரணம் ப்ராஹ்மனர்களே' என்று பலவாறுக் கொடுத்து அந்த ஆசாரத்தையும் காரணம் ப்ராஹ்மனர்களே' என்று பலவாறுக் கொடுத்துப் 'படியுங்கள்; இன்னமும் தினங்தோறும் ஒரு பத்ரிகை அனுப்பிவைக்கிறேன்' என்று சொல்லிப்போனார். அன்றமுதல் எங்கள் தெருவில் பெரிய சச்சரவு உண்டாகி இரண்டு கஷ்டிபாக ஜனங்கள் பிரிந்து விட்டனர். அதில் ஒரு கஷ்டிக்காரர், 'இதுவரையில் நம் முன்னோர்கள் நடந்தபடி, நாம் மற்றவர்களுக்குக் கீழ்ப்படிந்துதான் நடக்க வேண்டும்; அப்படிச் செய்யாவிட்டால் நாம் ரைத்துக்கு ஆளாவது நிச்சயம்; நாம் ஈப்பவரனுக்குப் பயந்து நடக்காவிட்டால், மரங்களாயும் விலங்குகளாயும் புல் பூண்டுகளாயும் பிறந்து கஷ்டப்படுவோம்; ஆகையிலே நாம் நம்பாடுவான் திருவள்ளுவர் முதலான மஹாஜ்ஞாநிகள் நடந்தவழியே நடந்து நல்ல கதியை அடைவோம் என்கிறார்கள்'.

'மற்றவர்களோ அதிக நாகரிகம் பூண்டு அவரவர் மனம்கொண்டபடி யெல்லாம் சொல்கின்றனர். நான் அதற்கு உடன்படாமல், முன்னோர்களை அனுஸரித்து நடக்கிறவனாலும், எனக்கு அவர்கள் சொல்வதில் சில ஸந்தேஹங்கள் உண்டாகின்றன. அவை திரும்படி தாங்கள் க்ருபைகூர்ந்து உரைத்தால், நான் ஸம்ஶயமற்று என் ஆத்மா ரைகம் போகாதபடி காப்பாற்றின புண்யம் தங்களுக்கு உண்டாவதோடு, என்னைச் சேர்ந்தவர்களையும் நல்வழிக்கு வரும்படி செய்வது ஸாலபமாகும்' என்று மறுபடியும் தண்டனிட்டுக் கேட்டுக்கொண்டான்.

அவ்வந்தனான், ‘இதென்ன கலையின் கொடுமை!’ என்று நடுங்கி, பிறகு அப்பஞ்சமனுடைய வணக்கம் ப்ரார்த்தனை இவை களுக்கு இணங்கிக் ‘கேள்’ என்று சொல்ல, தெய்வப்பியன் கேட்கத் தொடங்கும்போது, ‘ஐயா! அவர் எங்கள் தெருவில் உபதேசித்த விஷயங்களில் முக்யமானவற்றை ஒவ்வொன்றுக்கக் கேட்டுக்கொள்கிறேன்; உத்தரம் அளிக்கவேண்டும்’ என்றுன்.

தெய்வப்பியன் :—ஹிந்துக்கள் என்றால் யாருக்குப் பெயர்?

தத்வதர்ணி :—இந்தியா தேசத்தில் (புதிதாக வந்தவர்கள் அல்லாத) அநாதியாக இருந்தவர்களை இந்துக்கள் என்கிறார்கள் சிலர்; நம் அநாதியான வேதம் ஸம்ருதி புராணங்களை ப்ரமாணமாக ஒப்புக்கொண்டு அதன்படி நடக்கிறவர்கள் இந்துக்கள் என்கிறார்கள் சிலர்; இது ஶாஸ்தர விஷயமல்ல; இது எப்படி யிருந்தால் என்ன?

தெய்வ :—தாங்கள் சொன்ன இரண்டு விதத்திலும் நாங்கள் இந்துக்கள் தானே?

தத்வ :—ஆம்; அதற்கு என்ன ஸந்தேஹம்?

தெய்வ :—இப்போது கவர்ன்மெண்டாரிடம் ஸ்வயராஜ்யம் கேட்பவர்கள் ப்ராஹ்மணர்கள்தாமென்றும், அது கிடைத்தாலும் அவர்களுக்குத்தான் அந்த ஆட்சி யென்றும் சில பேபரில் இருக்கிறதே?

தத்வ :—அது சுத்த பிசகு; எல்லா இந்துக்களும்தான் கேட்கிறார்கள்; ஆங்கிலேயர் இராஜ்யம் கொடுத்தாலும், எல்லா இந்துக்களும் சேர்ந்துதான் ஆள்வதாகக் கேள்வி; இந்துக்களுள் பக்ஷபாதம் கிடையாது; இதுதான் வாஸ்தவம்.

தெய்வ :—ப்ராஹ்மண்யம் குணத்தினால் வந்துவிடு மென்றும், ஜங்மத்தினால் இல்லை யென்றும் சொல்லுகிறார்களே, அது அப்படியா?

தத்வ :—ப்ராஹ்மண்யம் மாத்ரமேயல்ல; ப்ராஹ்மணன், சூத்தரி யன், வைப்பியன், சூத்ரன் என்கிற 4 - ஜாதியும் பிறப்பிலே வருகிறது. நற்குணம், ஆசாரம், இவை இருந்தால்

அவர்களை ஸ்தோத்ரம் செய்வதற்காக மற்றவர்களையும் ப்ராஹ்மணனாகச் சொல்வதுண்டு; சூரத்தனமுள்ள மனி தனை ஆண் சிங்கம் என்பதுபேரவும், அதிக ஐப்பவர்ய முள்ளவனை ராஜா என்பது போலவும், அதிக ரூபமுள்ளவனை மன்மதன் என்பது போலவும், போவிபாக நல்ல குணத்தையிட்டு ப்ராஹ்மணன் என்று சொல்வது வழக்கம். இதைக்கொண்டு, பெண்கொடுத்து வாங்கவும், கூட இருந்து புஜிக்கவும், வேதங்களைச் சொல்லவும், வைதிக கார்யங்களைச் செய்யவும் ப்ரமாணமில்லை.

தேவ்வ :—இது பக்ஷபாதமன்றே? கூட இருந்து புஜித்தால் என்ன? கூட இருந்து வவித்தால் என்ன? எல்லாரும் ஒரே மானிடர்தானே!

தந்தவ :—நாம் எல்லோரும் ஈப்பவரன் ஆஜ்ஞானயை மீறுமல்லடக்க வேண்டும். ப்ராஹ்மணன் மற்ற ஜாதியாருடன் ஸஹ போஜங்ம், ஸஹவாஸம் செப்யக்கூடாதென்று ஈசனது கட்டளை இருக்கிறபடியால், அதை மீறக்கூடாது; ப்ராஹ்மணன் தன் பெண்டிரோடுகூட உட்கார்ந்து சாப் பிடிகிறதில்லையே! தன் ஜாதியில் கூட ‘வாக்பைக்கு’ நாம் ஹாங்கித வூராஹணஃஹுஜவெநாவி’ என்கிற விதியை அதுவரித்து மற்றவர்களோடும் சாப்பிடுகிறதில்லையே! தன் பெண்டிர் தூரஸ்த்ரீயானாலும் அல்லது ப்ரஸவித்தாலும் அவர்களை தூர ஒதுங்கிப் போகும்படி செய்கிறனே! அவர்களுடன் பேசவேமாட்டானே! அதிக மான அநாசாரமுள்ள ப்ராஹ்மணனே ஆசாரமுள்ள வன் வவிக்கவும் பேசவும் மாட்டான். இப்படியெல்லா மிருப்பது ஈசனது ஆஜ்ஞாக்குப் பயந்திருப்பதனால்லன்றி பக்ஷபாதமல்லவே.

தேவ்வ :—ஈப்பவரன் எல்லாரிடமும் ஸமமாக அருள் புரிபவன் தானே! ஏன் அந்த ஈசனது ஆலயங்களில் பஞ்சமன் போகக்கூடாதென்கிறார்கள்? பஞ்சமன், ஆலயங்களுக்குள் போகக் கூடாதென்று ஶாஸ்த்ரமிருக்கிற தெளில்,

திருநாராயண புரத்தில் மட்டும் ராமாதுஜாசார்யர் பஞ்சமர்களைக் கோவிலுக்குள் ப்ரவேஷிக்க ஏன் அனுமதி கொடுக்கவேண்டும்?

தத்வ :—பஞ்சமர்களும் மற்றை மதஸ்தர்களும் கோவிலுக்குள் போகக்கூடாதென்று ஶாஸ்தரம் இருப்பதனால் தான் அவர்கள் ப்ரவேசிக்கக் கூடாதென்கிறார்கள். திருநாராயண புரத்தில் மட்டும் ஒரு கலாப காலத்தில் உடையவர் செல்வப்பிள்ளையை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வரும்போது, மலேச்சர்கள் உடையவரையும் திருநாராயணனையும் ஹிம்ஸை செய்ய யத்தநித்த போது, அப்பஞ்சமர்கள், அவர்களால் ஹிம்ஸை ஏற்படாதபடியை கரித்தபடியால், அந்த உபகாரத்திற்காக அப்பஞ்சமர்கள் கேட்டுக்கொண்டபடி வருஷத்துக்கு ஒருங்கள் மட்டும் அவர்கள் கோவிலுள் முதல் ப்ராகாரத்தில் த்வஜஸ்தம் பத்துக்கு வெளியிலிருந்து செல்வப்பிள்ளையை வேவிக்கும்படி அனுமதிகொடுத்து, அது, ஶாஸ்தர விருத்தமானதனாலே தான் உடனே கோவிலுக்கு ஒவ்வொரு வர்ஷமும் பெரிய ஸம்ப்ரோக்ஷணமும் நடத்தும்படி உடையவர் நியமித்தருளினார். இதன் விஸ்தாரம் ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையைப் பார்த்தால் நன்கு விளங்கும். பஞ்சமர் கோவிலுள் புகுவது ந்யாய்யமானால், அவர்கள் புகுந்த மறுதினம் கல்யாணிபுஷ்கரிணி தரைகானும்படி ஜலத்தை யெடுத்துச் சுத்தி செய்வதும், ஏராளமான பணச்செலவுடன் ஸம்ப்ரோக்ஷணம் செய்வதும் எதற்காக? தவிரவும், ஸ்ரீரங்கம் முதலான மற்றைத் தேவாலயங்களிலும் அவர்கள் ஏன் உள்ளே போகக்கூடாது? மேலும், பஞ்சமர்கள் ஒரு கோவில்கட்டி அக்கோவிலில் போய் அவர்கள் வந்தநம் செய்வதை ஒரு வரும் தடுக்கவில்லையே!

தெய்வ :—ஏன் பஞ்சமர்களுக்குப் பெரிய உத்யோகம் கிடைக்காமல் ப்ராஹ்மணர்களே எல்லா இடங்களிலும் மேன்மையடைகிறார்கள்?

தத்வ :—இதன்ன பாவம்? பஞ்சமர்களைப் படிக்கக் கூடாதென்று யார் சொல்லுகிறார்கள்? படித்திருந்தவர்களுக்காவது வேலை கொடுக்கக் கூடாதென்றும் ப்ராஹ்மணர் சொல்ல வில்லையே! பக்ஷபாதமின்றிச் செங்கோல் செலுத்தும் ஆங்கிலேயர், ஏன் அவர்களுக்கு உயர்ந்த ஸ்தாநத்தைக் கொடுக்கமாட்டார்கள்? ப்ராஹ்மணரைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த பதவியிலிருக்கும் ஆங்கிலேயரைப் பார்த்து அப்பஞ்சமர்கள் ஏன் பொறுமைப்படக் கூடாது?

தேய்வ :—பஞ்சமர்களுள் ஒருவரான ஒரு ஆழ்வாரை ப்ராஹ்மணர் கோவிலுள் வைத்தும், அவரை வந்தநம் செய்தும், அவர்க்கு உத்ஸவம் செய்தும் வருவதேன்?

தத்வ :—அவர் பஞ்சமரிற் பிறந்தவர்கள்; அயோநிஜர்; நெற்கதிரில் அவதரித்தவர். ஆனால் அவர் ஒரு பஞ்சமர் வீட்டில் வளர்ந்தபடியினால் அவரைப் பஞ்சமர் என்று சொல்கிறார்கள். அங்கும் அவர் பஞ்சமஸ்தந்யம் புஜித்தாரில்லை. அவர் இப்போது முக்தரானார். தேஹம் போன்றிரு ஆத்மாக்களுள் ஜாதிபேதம் கிடையாது. கோவிலுள் அவர் அர்ச்சா ஸரீரத்துடன் இருக்கிறார். முன் பஞ்சமர்களுடன் வழித்த ஸரீரம் போய்விட்டது. ஆகையினால் அவரை வந்தநம் செய்கிறார்கள். அவர் பஞ்சமஸரீரத்துடனிருக்கும் போது அவர் ப்ராஹ்மணங்க இருந்து ப்ராஹ்மண கார்யங்களைச் செய்ததாக ஒருவரும் சொல்ல வில்லை.

தேய்வ :—ப்ராஹ்மணர்கள் எல்லாரும் த்ரவ்ய முள்ளவர்களாயும், மற்றை எல்லா ஜாதியாரும் ஏழைகளாகி ப்ராஹ்மணர்களுக்கு வேலைசெய்து ஜீவிக்கக் காரணமென்ன?

தத்வ :—ஏன் உனக்கு விபரீத புத்தி உண்டாச்சது? ஜத்தொகையில் ப்ராஹ்மணர் நிரம்பவும் குறைந்தவர்கள். பிச்சையெடுத்து ஜீவிப்பது இவர்களுக்குத்தருள் உண்டு. கொஞ்சம் கிடைத்ததைக் கொண்டு ஸங்தோஷமடையும்

படி இவர்களுக்கு விதி. ஆஹாரம் முதலியவற்றில் அதிக செலவில்லை. பரதி மாஸம், 15 நாள் வரத தினமாகவே இருக்கும். ஆகையால் தான் இவர்களுக்குத் தேவூபலமில்லை. கள், மாம்ஸம் முதலான செலவும் இல்லை. தன் ஶக்திக்கு நிரம்பவும் குறைந்தே செலவழிப்பது வழக்கம். உள்ளே பட்டினியாலும் வெளியில் கொரவமாயும் திரிவதால் அர்த்தவான்களாகத் தோன்றுகின்றனர். தவிரவும், வேதசாஸ்த்ரங்களை விஶேஷமாகப் படித்து, ‘மற்றவர் ஜீவிக்கும் வழிகள் எல்லாம் பாபம் பாபம், என்று பயந்து, பட்டினியே ஆஹாரமாய், கந்தையுடுத்தி, கலைந்த கூந்த லோடு, கரைந்து அழுகின்ற குழந்தைள் சூழ்ந்து, கொடும்பசி கொண்டு, கடுஞ்சொற்களே பேசும் கலியுகப் பெண்ணேடு, கோவில் சத்திரங்களில் கொடுங்கோபம் கொண்ட குற்றேவல் செய்பவனால் கழுத்தில் கை ழுண்டு கீழே விழுந்துருநூம் ப்ராஹ்மணர்களை நீ பார்க்கவில்லை யோ? இன்னும், பிச்சைமெடுக்கும் ப்ராஹ்மணர்களுக்காக வே பெருந்தன்மை ழுண்டு பொருள் கொண்ட பெருஞ் செட்டியார்களால் ப்ரதிதிநம் கட்டப்படும் சத்திரங்களை நீ பார்க்கவில்லையோ? தென்னரங்கம் முதலான தேவாலயத்திலும் திரு வீதி தன்னிலும் தேவோத்ஸவத்திலும் தென்னிட்தியா ரயில் தன்னிலும், தின்பண்டம் ழுண்ட தட்டுக் கூட்டங்களைத் தலைமீது கொண்டு, தன் பெண்டிர் துணைபாகத் திரிந்து, ஒடி வயிறு வளர்க்கும் ப்ராஹ்மணர்கள் உன் கண்ணுக்குத் தோன்றவில்லையோ? இன்னும் பெருஞ் கோபங் கொண்ட பிற ஜாதிப்ரபுக்கள் பார்வைக்கு எதிராகப் பாதத்தின் கீழ்வின்று ப்ரதிதிநம் நாலு அனை பெருந்தநம் பெற்றுப் பொய் சொல்லும் வேலைக் குப் போர் புரிந்து நிற்கும் ப்ராஹ்மணர்களை நீ பார்க்கவில்லையோ?

புத்தங்கோட்டகம். ஸ்ரீநிவாஸாசார்யர்.

(இன்னும் வரும்.)

ஶ்ரீ
ஸ்ரீ பெயரங்கி.

குருபரம்பராநுஸந்தாந க்ரமம்.

வதையுமிருந்து விட மாறாவங்காதிருக்குமே !

ஸ்ரீ தாங்கெடு அனா ஓசாயோது பூர்காஸுதை॥

ஸ்ரீ வேதாந்தத்திலையின் ? - வது ஸம்புடம் 8 - வது ஸஞ்சி கையில் குருபரம்பராநுஸந்தாந க்ரமத்தைப்பற்றி ஸ்ரீமாந் புத்தங்கோட்டகம் ஸ்ரீநிவாஸாசார்ய ஸ்வாமி எழுதினதில் “ஆரோஹண க்ரமாநுஸந்தாநத்தைத் தூஷிக்க நாம் யத்தனிக்கவில்லை ; அது ஸப்ரமாணமோ நிஷ்ப்ரமாணமோ எப்படியோ இருக்கட்டும்” என்று சொல்லியிருப்பதால், இதில் சில விஷயங்களை அடியேன் விஜ்ஞாபித்துக்கொள்ளவேண்டியதா யிருக்கிறது.

ஸ்ரீமாந் ஸ்ரீநிவாஸாசார்ய ஸ்வாமி, முதலில் ஆரோஹண க்ரமத்தை ஆகரிப்பவர்களுடைய ப்ரமாணங்களை எடுத்துக்காட்டிவிட்டு, அவரோஹண க்ரமத்தை ஸ்தாபிக்க ஆரம்பித்தபோது, ‘சூலங்களை இடத்திலுள்ள சூ’ என்பதற்கு ஆரம்பார்த்தகத்துவம் தான் ந்யாயமென்று எழுதிவிட்டு, ‘சூ’ பதத்திற்கு ஆரம்பார்த்தகத்துவத்தை ஸ்தாபிக்க பற்றாப்ரயோக ப்ரமாணங்களை எடுத்துக்காட்டுகிறார். ‘சூ’ என்பதற்கு ஆரம்பார்த்தகத்துவம் உண்டென்பதில் யாருக்கும் விப்ரதிபத்தியில்லை. ஆனால், ‘சூலங்களை இடத்திலுள்ள சூ’ என்பதற்கு, ஆரம்பார்த்தகத்துவம் சொல்லுகிறதா? அல்லது, அவஸாநார்த்தகத்துவம் சொல்லுகிறதா? என்பதில் தான் விவாதம் ஏற்படுகிறது. ‘வ ஊாவா

யடிவங்கொ ஜெகூயோ லவதி-சூவாயடூணா இவாவவஸாவிடூ
ஹவதி' என்னும் ரஹஸ்யாம் நாயவாக்யத்தில், 'சூ' என்ப
தற்குப் பர்யந்தார்த்தகத்வம் (முடிவு) சொல்லுவது தான் ந்யாய்
யம். ஏனெனில், 'சூவாயடிவங்கொ ஜெகூயஃ' என்று 'சூவா
யடி' 'வங்கொ' என்கிற பத்தவய ஸ்வாரஸ்யத்தால் 'சூவாயடூணா
ஈஹ' என்று பூர்வாவதி ஸ்வத: உபஸ்தித மாகிறபடியால் அவ்
விஷயத்தில் 'இராஹ' என்கிற ஆகாங்க்ஷை ஶாந்தையாகி,
'கியதூயடூணா' என்கிற உத்தராவதி விஷயிகையான ஆகாங்க்ஷை
யே உத்திதையாகிறபடியால், 'காங்கிர வியாநம் ஜூயஃ' என்
கிற ந்யாயப்படி அந்த ஆகாங்க்ஷை ஶாந்த்யர்த்தம், 'சூ' என்பத
ற்கு அவஸாநார்த்தகத்வத்தை ஸ்வீகரித்து, 'ஆசார்யன் முதல்
பகவான் வரையில்' என்று அர்த்தம் சொல்வதுதான் உசிதமானது.

மேலும், இந்த இடத்தில் 'சூ' பதத்திற்கு ஆரம்பார்த்தகத்
வம் சொல்லுவது ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸு-அக்திகஞக்கு ஸர்வாத்மா
விருத்தம். குருபரம்பரா ஸாரத்தில் 'முமுக்ஷாவுக்கு ஆசார்யவம்
சம் பகவானளவும் செல்ல வநுஸந்திக்க வேணுமென் ரேதப்பட்ட
து' என்று ஸ்ரீ தேசிகன் அருளிச்செய்கிறார். 'ஆசார்ய வம்ஶம்',
'ஒதப்பட்டது' என்கிற பதஸ்வாரஸ்யத்தாலும் வ்யாக்யாந ப்ரா
மாண்யத்தாலும் இந்த த்ரமிட ஸு-அக்தி, பூர்வோக்த ரஹஸ்யாம்
நாயவசநத்திற்கு வ்யாக்யாந ரூபமென்று ஸ்பஷ்டமாய் ஏற்படு
கிறது. இந்தத்ரமிட ஸு-அக்தியிலோ, 'பகவானளவும் செல்ல'
என்று அருளிச்செய்திருக்க, நாம் ஹா ஹுவெட்டுந ஸ்ரீ ஸு-அக்தி
விருத்தமாய், இவ்விடத்தில் 'இப்படி அநேகம் ப்ரவீத்த ப்ரயோகங்
களில் 'சூ' என்கிற அவ்யயத்துக்கு 'ஆரம்பம்' என்கிற அர்த்தம்
ஸு-ப்ரவீத்த மாகையால், 'சூவஹவதி' என்னும் ஸ்ருதியிலும்,
மற்ற ப்ரமாணங்களை அனுஸரித்து, 'பகவானை ஆரம்பித்து'
என்று அர்த்தம் சொல்வது தான் ந்யாய்யமாகும்' என்று எழுது
வது ந்யாயமாக மாட்டாது.

ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷஷில் சித்ய வ்யாக்யாநாதிகாரத்தில், “வனவங்விய நிவிஸ்தூ கெக்கயடு வலிசீ ராவி ‘வஸங்கமு ராதெவ
ஹவாநி தகுதொ லாவிதாதநாஂ - வ௃தாஞ் சிவிடும் காடும்
வெவயதூசியிதெந தா’ உதி ஸ்ரீ வாகுதாழி கயித பூகா
ரெண ஹதவதூ ஹாதாதெவ லவிஷுதீதி ததிஜூயதேவி பூ
யதீம் ஹமெரோவ யூந சிழவுதெ - ‘உதி வஸங்பூர்சுஷு
ததீதெஜு வஸங்வெரோ தூ யதீம் ஹரிம் ஒதூாழிநா. கது தாரா
வாங்வாரா பூவதி பதுவடுக தீநும் யூநம் விவகாதம்,
‘தாராமு’ பூவது பூயதீம் தூாராமுஷு ததொ ஹரிம்,
உதி தஹினவஸரோ நிதூநம் தரோகேதி. உகும் வ ஸ்ரீவாகு
தெ கவரா ராதுயொநாராமலை, ‘தாராமு’ தெவம் நதிஹூபு
தூ ஹூபவலிஶூாஜிநாஹதெ’ ஒதூாழி. வெவடுது ஶாந்திய
ககிடுாராமலை ஹதவதயத்தூ தாராவதுபூபுவதநம் நிரெ
தயஸாய ஹவதி. உகும் வ ராஹஸூதூய ஹூாஹணெ - ‘வஸ
ஊஹாயடுவங்வெஶா ஜெதுயொ ஹவதி - சுஊயடு’ணா சிவாவஸா
வி தூாஹஹதி’ உதி. தெவநாராஹகி ரோவ ஹவடுதகு
பூகாஸ காரண தீதி கங்கமாந ஸ்ரூதுயதெ - ‘யஹு தெவெ
வாரா ஹகி யடுயா தெவெ தயா நாரேள - ததெஹுதெ
கயிதா ஹூயடும் பூகாஸதெ சிஹாதநம்’, உதி - உகும்
ஊஹதுங்வாழிமிம் - ‘தெவதிவாஹாயடு சிவாவலீத’, ஒதூாழி.
வெவம் சிவநாராயவிரதெஜுதாராமுவஹதிவதுகூம் ஹம
வதெம் பூவது ஹதவது தாராவெவை ஹனை நிதூாது
ஹொதுாழிதூம் விபூக்கிவெணாடுாகுயூாமம் யஶாவாகமீம் வஸை
ஹூதூநாதிவெழுகூ’ என்று ஸ்ரீ தத்திகன் அநுக்ரஹித்திருக்
கிறார்.

இந்த ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷாப்ரகட்டகாரத்தத்தை விமர்சிப்
பார்க்குப் புத்தங்கோட்டகம் ஸ்வாமி ‘சுஹஹதி’ என்கிற

ஸ்தலத்தில் ‘கு’ பதத்திற்கு ஆரம்பார்த்தகத்வம் சொன்னதும், ‘ஏராவீஹுபாடு) பூயீஸி’ என்கிறதும் ‘பகவானளவும் செல்ல’ என்கிறதும் ‘பூவாடு’ என்கிற பதஸ்வாரஸ்யத்தினாலும் ‘குஹாபடு வத்யாசிரகைள்’ என்பதற்கு ஸாதகமாகச் சொல் அம் ப்ரகணத்தைப்பராத்தால் ஶரணைக்கி காலத்தில் ஸ்வாசார்ய ப்ரார்த்தனை முதலில் செய்யவேண்டியதை ஸ்ரீசிப்பிப்பதற் காக என்றும் சொல்லாம்; அப்யுபகம்ய வாதமா யிருந்தாலும் இருக்கலாம்” என்று அவர் எழுதினதும் பூர்ண தேசிகன் திருவுள்ள த்திற்கு விபரீதமானவையென்று ஸ்பஷ்டமாய் ஏற்படும். மேலும், ‘ஏராவீஹுபாடு’ என்கிற வசநத்திலுள்ள ‘பூவாடு’ பதம் ஶரணைக்கி வாசகமல்ல வென்று பற்றா ப்ரமாண ப்ரதர்சந பூர்வகம் ப்ருஹத் குருபரம்பராஸாராஸ்வாதிசியில் திர்ணயிக்கப் பட்டிருக்கிறது.

ஆரோஹண க்ரமத்தை எழுதிவிட்டு, “இந்த க்ரமம் ‘குஹாயடாணா தீவாவவா லித்காஹாவதி’ - வி வாஹாயடுவாங்ஶூ ஜீதுயி’ என்கிற ஸ்ருதியையும், ‘ஏராவாராவாராயா வா தீராஶா ஹஹவாஞ்சு’ என்கிற பாஷ்யகார வசநத்தையும் பற்றி இருக்கிறது” என்று பிள்ளை லோகம் ஜீயர் எழுதுகிறார். ‘கவ்சொஹண குடுவிவகாயா பூர்தி கு தீரா வியாஹலா ஹி’ என்று ஸாரவிவரணி. “இப்படி ஸர்வமுமுக்காக்களுக்குள்ளும் ஆசார்யவத்வம் வேண்டினாலும், ‘ஏராஹாஹுஹ தீராஹாஹுஹ’ என்று கீழ்சொன்னபடியே, அவ்வாசார்யர்களை அதுவந்திக்க வேணுமோ? வேண்டிலும் இந்த க்ரமத்தியமமும் பகவத் பர்யந்தத்வமும் வேணுமோ? வென்ற விவை முன்றுக்கும் ப்ரமாணம் காட்டுகிறார் - முமுக்காவக் கித்யாதியால்” என்று ஸாராஸ்வாதினி.

இப்படி ப்ரமாண லித்தமான ஆரோஹண க்ரமத்தையே ‘ஏராஹாஹுஹ தீராஹாஹுஹ’, ‘என்னுயிர் தந்தளித்தவரை’, ‘கவ்சொஹாவாவாசிதீராஹுஹ’ யதிவாவாக்கினைடுள் வயாதிப்

தங் ராபி । வழக்கநாய ஸங்ஜிக ஹெரெஸ ராமானாவதீங் வங்கி, என்னும் ஸ்ரீதேசிக ஸ்மிக்திகள் கடாக்ஷிக்கின் றன. ஆகையால், “ அடியில் ‘ டாராஹுதூ டிராராஹுபா’ என்று அரு விசிசெய்தது, மங்கள ஸ்லோகத்தில் விசேஷ உபகாரத்தை நினைத் துத் தம் ஆசார்யனை அனுஸந்தித்தபடி ” என்று புத்தங்கோட்ட கம் ஸ்வாமி எழுதியிருப்பது உசித நிர்வாஹமல்ல. ஸ்வரஸோப பந்துவிஷயத்தில் இப்படி சிர்வாஹம் காட்டுவோர்க்குப் பாசுர சிர் வாஹம்!பரச்யுதமாய்த் தீரும்.

‘முண்டகோபகிஷத், சாந்தோக்யம், விஷ்ணுபுராணம், மஹா பாரதம், கிஷை முதலிய ப்ரமாண க்ரந்தங்களில் வித்யோபதேச குருபரம்பரா ப்ரஸ்தாவத்தில் அவரோஹண க்ரமமே ஆதரிக்கப் பட்டிருப்பதாலும் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் ஶிஷ்ய க்ருத் யாதிகாரத்தில் மைத்தேயனுக்குப் பராஸர மஹர்ஷி உபதேசித் தாப்போலே, குருபரம்பரையை ப்ரகாசிப்பிக்க வேணுமென்று ஸாதித்திருப்பதாலும், அவரோஹண க்ரமமே ப்ரமாண வித்த மென்றும் ஸ்ரீதேசிகாபிமத’ மென்றும் புத்தங்கோட்டகம் ஸ்வாமி எழுதுகிறார்.

இதில் முதலாவது, குருபரம்பராதுவந்தாநம் வேறு, குரு பரம்பரா ப்ரகாஸநம் வேறு என்பதையும், சூதூப ஶிஷ்ய க்ருத் யம் த்விதீயம் ஆசார்ய க்ருத்யம் என்பதையும் நாம் ஜ்ஞாபகத்தில் வைத் துக்கொள்ளவேண்டும்.

ஆசார்யன் ஶிஷ்யனுக் கு ஸத்வித்யோபதேசம் பண்ணும் போது இந்த விஷயம் ப்ரமாண ஸம்ப்ரதாய வித்தம்தானு? அல்லது ஸ்வகபோல கல்பிதமா? என்று ஶிஷ்யனுக்கு ஸம்ஶயம் உண்டா காம விருப்பதற்காகவும், அவதாநாதிக்யத்திற்காகவும் ஆசார்யன் தனது வித்யோபதேச குருபரம்பரையை ப்ரகாஸி ப்பிக்க வேண்டியது. ஆவஸ்யக மாகையால், அதில் ஸர்வ ஸம்ப்ரதிபங்க ப்ராதமிக

பரமாசார்யனை முன்னிட்டுக் குருபரம்பரா ப்ரகாஶநம் தான் யுக்தமானது. இவ்வபிப்ராயத்தாலே தான் முண்டகாதிகளில் வித்யோபதேஸ குருபரம்பரை அவரோஹண ரீதியில் காட்டப்பட்டி ருக்கிறது.

‘வ தா சூரூப தலை டாராஃ’ என்று நிஷ்கர்வித்தபடி உபகாரர்களான ஆசார்யர்களை அனுஸந்திக்கும்போது தனக்கு அத்யந்தோபகாரகளுன் ஸ்வாசார்யனை முன்னிட்டுக்கொண்டு, பகவத் பர்யந்தம் அனுஸந்திப்பது தான் ஸ்சீஷ்பனுக்குப் பூர்வோக்த ப்ரமாண ப்ராப்தம்.

இவ்விஷயம் “இப்படி ‘ஏரா டாரீயாா’ என்றும், ‘த லிஃ வஸவடுவஸங்வன தோஹாயடு விதாரா டாராா’ என்றும் சொல்லுகிறபடியே, பரமாசார்யனுன் ஸர்வேஶ்வரன் முதலாக ஸதாசார்ய ஸம்ப்ரதாய ஸமாஶதங்களாய் ஸிம்ஹீஸ்தந்யம்போலே விஜாதீயர்க்கு ரஸம் தெரியாத ரஹஸ்ய த்ரயார்த்தங்களை ஸங்கர ஹேண சேர்த்துத் தாங்களும் அனுஸந்தித்து, ‘யோ டொவா யதி.....’ என்று சொல்லப்பட்ட தைவ ப்ரக்ருதிகளுக்கு ‘வஸங்வதாா.....’ உதாராதிகளில் சொன்ன பரீக்ஷாதி மூல குண நிஃ்சயழூர்வகமாக ‘ஸாதா உருது வெஞ்சாவடி ஹு ரெதூவ வ காத-அஹம்’ என்னலா மவஸ்தையிலே அஷ்டகர்ணமாக வெளியிட்டு” என்கிற ஆசார்ய க்ருத்யாதிகார ஸ்ரீ ஸ-அக்தியாலும், “தானிப்படிப் பெற்ற ரஹஸ்யத்ரயஸாரார்த்த மான மஹாதநத்தை முன்னி லதிகாரத்தில் சொன்னபடியே, உசித ஸ்தாநமறிந்து ஸமர்ப்பிக்கும்போது ‘கயயாா.....’ என்று ஸ்ரீபராஸர ப்ரஹ்மரிவி மைத்தீரய பகவானுக்கு அருளிச்செய்தாப்போலே, குருபரம்பரையை ப்ரகாஶிப்பித்துக்கொண்டு, தன் க்ருதஜ்ஞதையும் அர்த்தத்தின் சீர்மையும் தோற்ற உபதேசிக்கவேணும்” என்னும், “யதாந்யாயம் கேட்டுச் சொல்

லச்செய்தே, சொல்லும்போது குருவை ப்ரகாஶிப்பியா தொழிலுமாகில் இவன் சொல்லுகிற அர்த்தங்கள் வேறில்லாக கொத்தான் போலே அடியற்றவேபோ என்று ஸிஷ்யனுக்கும் அதிஶங்கை பிறக்கும்படியாய் அநாதர விஷயமாம் ” என்னும் ஸிஷ்ய க்ருத்யாதி கார ஸ-அக்தியாலும் ஏற்படுகிறது.

“ இதனாலே ஆசார்யனுக்கு ரஹஸ்யோபதேச காலத்திலே ஹவண ஓராஹு இன்னர் இன்னாருக் குபதேசித்தார்க ளென்று க்ரமமாகக் குருபரம்பரா ப்ரகாஶநம் கர்த்தவ்ய மென்றும், தான் ஸ்வயமாக ரஹஸ்யத்ரயார்த்தாநு ஸந்தாநாருப விமர்ஶ காலத்தில் குருபரம்பரா ஸரீராக்த க்ரமமாக ஸ்வாசார்ய மரப்ப பகவத் பர்யந்த குருபரம்பராநு ஸந்தாநம் பண்ணவேணு மென்றும் கருத்து வெளியிடப்பட்டது ” என்று ஸிஷ்ய க்ருத்யாதி கார ஸாரா ஸ்வாதிதியில் ஸகல ப்ரமாண வித்தமாய் ஸர்வ ஸ்ரீ ஸ-அக்த்ய விருத்தமாய் ஒரு வ்யவஸ்தை காட்டப்பட்டிருக்கிறது.

யதிராஜ ஸப்ததியில் கானும் அவரோஹ க்ரமமும், தயா ஶதகத்தில் கர்ப்பிதமான ஆரோஹ க்ரமமும், இவ்வித வ்யவஸ்தையையே தாத்பர்ய வ்ருத்யா த்ருடப்படுத்துகிறது. ஸதீபு ஆயவிச் ஸுதூப்ராதீகேந ஸ்ரீ பாஷ்யகாரரை ஸ்துதிக்க ஆரம்பிக்கும்போது தடிச்சு ஸகலார்த்தங்களுக்கும் ப்ராதமிக பரமாசார்யனும் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகனுன ஸர்வேஸ்வரனை ப்ரதமதி ஸ்துதித்துக்கொண்டு, ப்ரக்ருத க்ரந்த ஸ்துத்யரான ஸ்ரீ பாஷ்யகாரர் வரையில் குருபரம்பரா ஸ்துதியை அவரோஹன க்ரமத்தில் செய்யவேண்டியது அத்யங்தோசித மன்றே ? ஆகையால் தான் அவரோஹன க்ரமத்திலும் ஸ்ரீ பாஷ்யகாரருக்குப் பிந்தின ஆசார்ய பரம்பரையை ஸ்வாசார்ய பர்யந்தம் ஸ்துதிக்காமல், ‘ உபவீதி ந ஃ-முஹூபாண-வண- ’ என்று ஸ்ரீ பாஷ்ய காரரையே ஸ்துதிக்க ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பகவானேயும்

ஸ்வாசார்யனையும் சேர்த்துச் சொல்லுமிடத்திலல்லவோ, அனுஸந்தாநத்தில் ஆரோஹண க்ரமமா? அவரோஹண க்ரமமா? என்னும் விசாரத்திற்கு அவகாசம்? அப்போ தன்றே க்ரம நிர்ணயகமான ரஹஸ்யாம்நாயவசங்ம் ப்ரவ்ருத்திக்குட?

இதனால் “பீதேசிகன் ‘கவைஞாநு’ என்ற ஆரம்பித்து அவரோஹண க்ரமத்தை ஸாதித்திருக்கிறோர். அங்கு, தம் ஆசார்யன் முதல் பகவானளவும் அனுஸந்தித்த பிறகு, உடையவரை ஸ்துதி செய்யவில்லை” என்று புத்தங்கோட்டகம் ஸ்வாமி எழுதி யிருப்பதும், “சது ஏழையே புருஷமாராத்ஶீவூராந் உவடிஶ புராயிராச ஹாஹாபெட்டாவகாராக்கவாநுத்ஶயவகூ அ குய தெ. வனவைவி புதிவைசீர சமாவூர்த்தியதெ ‘கூநாயவஸரீராநு’ அதி’. ஸ்ராதெ தவா கருதாயா கவைஞாநாபடுவராங்வரா யா கவஸாநங்கவுக்கு வனவ தாவுதயா. தயா சூவாக்கு ரீவிழி வதை ‘வ வாஹய-வாஸரா ஜெதுப’ உதி. தவா ஏ வெள வடாவயந்கு ரீ தாவுதயா. கயம் வாயை உவயயாவி ஏது வை-கிரந் ஹாஹாநாஸந்தா ஒவமிருதெ. தவா அ வெவநு வனவ புராயே புருஷமாராத்ஶீவாராந்” என்று யதிராஜ ஸப்ததி வ்யாக்யாநத்தில் சொல்லியிருப்பதும் உத்தோத்தரங்களாயின.

ஸ்தோத்ர ரத்தத்திலும் ஆரோஹக்ரமமே க்ரோஷக்ருத மாயிருக்கிறது. ‘யத்தாம ஹாஹாவ.....’ என்கிற பீதோபாஷ்ய ஸ்ரோக வ்யாக்யாநா வஸரத்திலுள்ள “தந வாஹா யாவ தாஹாவயா வராங்வராபா கவி ஹஜந தாநாமாநாஸன கார ணீப தீருவி ரிக்கிதம். தயா வ ஸ்ராவுபெத ‘வ வாஹய-வ வாஸரா ஜெதுபெயா வவதி, துஹாய-ாணா ஸஹாவஹாவி கார ஹம வதும் உது’ என்கிற பீதாத்பர்ய சந்தர்கா ஸ-க்கியாலும், ‘உதங்கு ‘துஹாய-வாஹய-வாஸந் வாஸந் வாத புராஹய-கா யோ பெவஸங்மாவு) உவவஸங்கியூக்கூ அாஹய-ா. புதிவெடியெதி மாரா ஏ-வைத பாகுஜா வாஹா வகாஸர’, உது புராஹய-

வாந பூர்யாநும். கது வாநம் பூராவாயந் வாந லுவஸ்துவ
நியென ஸாவாபெயெ, நிடுவெடயாபெவ ஸாவாயந் வாந ஸா
கை நிச்காண்னாவும் தீ வூவாமத ரீதிதசு” என்றும், ‘ஹவ
அங்கும் ஸூராநும் மாராவங்குந பெகுவந்கும் - கூட்டாம் ஸகந்தரயா
யாகு, ஹந்தெ வாி விலெஷாத்தும்’ என்றும், ‘வை வாவாயந் வா
ரோ ஜெதுபொவவதி குவாய்காண்ன சிவாவவாலிதா’ ஹவ
தும், உதாராநாச பூராவந் ஹஜ்ஞவீ கதந்துவநும். தசவா
வாபுவூரா புரியிகும் ஹீணநும். காதாது மா(ப)ராராவி மா
ராம் நாய தீநி லுண்டி” என்றுமுள்ளுக்கோதாத்ர ரத்நபாஷ்ய
பூி ஸுக்கிகளாலும் ரஹஸ்யாம் நாயவசநத்திற்கு ஆரோஹு க்ர
மத்தில் தான் தாத்பர்யமென்று பூி தேசிகன் திருவுள்ள மென்
பது வ்யக்தமாகின்றது.

ରାୟମ୍‌ପୋଟଟେ ଉରୁପ୍‌ପଟିଆଁ ଚକ୍ରଵର୍ତ୍ତକୀ

திருக்குடன்தெ, }
7-8-17.

க்ருஷ்ணமாசார்யன்.

(இன்னும் வரும்.)

୪୭୦

வேதாந்த தீபிகை ஆடிவெல் கிடைக்கும் புஸ்தகங்கள்.

- | | | | | | | | | | | | |
|----|---------------------------------------|---|-----|-----|-----|-----|-----|-----|---|---|---|
| 1. | ஸ்ரீராமாயணத்தில் விசேஷங்கார் த்தங்கள் | (ஸ்ரீ. உப. எஸ். கோபாலவுவாமி ஐயங்காரால் எழுதப் பட்டுள்ளது) | ... | ... | ... | ... | ... | ... | 0 | 4 | 0 |
| 2. | ஆர்யாப்யுதயம். | (ஸ்ரீ. உப. டி. இ. சடகோபாசாரியார்) | ... | ... | ... | ... | ... | 0 | 2 | 0 | |
| 3. | ஸ்ரீ ஹம்மென் ஸங்கேதம். | (ஸ்ரீ. உப. எம். கே. தாதாசாரியார்) | ... | ... | ... | ... | 0 | 3 | 0 | | |

ஸ்ரீஃ.

கடித ந் கள்.

(1.)

ஓரு ப்ரச்சநம்.

ஸ்ரீ வேதாந்ததீபிகை பத்ராதிபருக்கு :—

ஸங்காவபவாதாந்தவைத் தாநி !

கநிஶா யாயதெ ஸ்ரீதீபாந்தாராவில நாலி !

ஸ்ரீ வேதாந்ததீபிகை ஆனி மனத்திய ஸஞ்சிகையில் ‘பத்ராதிபரின் குறிப் புகள்’ என்கிற தலைப்புப்பெயர்பூண்ட 401-வது பக்கத்தில் ‘பஞ்சாக்ஷிவித் யாநிஷ்டனுக்கு மார்க்கமான தேவயாநமார்க்கமென்பது அர்ச்சில், அஹஸ், சுக்லபக்ஷம், உத்தராயணம், ஸம்வத்ஸரம், ஆதிதயன், சந்தரன், வித்யுத், தத்புருஷன் என்று வர்ணிக்கப்பட்ட அமோநிதேவதைக்கணுடன் கூடினது’ என்று காணப்பட்டிருக்கிறது. அதற்குக் கொஞ்சம் மேலே ‘வித்யுத்புருஷன் எனப்பட்ட வருணனிடம் சென்ற சேதநனைத் தத்புருஷன் ப்ரஹ்ம லோகத்தினின்று வந்து ப்ரஹ்மலோகத்துக்கு அழைத்துக்கொண்டு போகின் றுன்’ என்று கண்டிருக்கிறது. அப்பக்கத்திலேயே இவைகட்குக் கொஞ்சம் முன்னே ‘எவர், மேலே விவித்தபடி அறிகின்றார்களோ, இன்னும் எவர் அரண்யவாலிகளாய் ஸ்ரத்தையுடன் கூடினவர்களாய் தபஸ் எனப் பட்ட ப்ரஹ்மத்தை உபாலிக்கிறார்களோ’ என்றிருக்கிறது. இந்த மூன்று விஷயங்களும் ஸ்ருதி ஸ்மருதி ஸுத்ரபாஷ்யாதிகளுக்கு விருத்தங்கள் போலே தோன்றுகின்றன.

எப்படி யென்றால் :

1. அம்மாள் அருளிச்செய்த ஸ்ரோகத்வயாத்மகமான பரமார்த்த ஸ்துதி யில் “**இந்தோ விநா திருத் வை விவுவைகா ஷாஷ்டாவாஸாஸுவாதா ஸாகிஷ மன்முதி ஹாநாவேநு யாதூதி ஹுதா வீஶாத வீநா** அ

வூதும் ” என்றும், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் “ ஜிறுதலிவஸெஜூரா தாவுக்ஷாத்ராயணவத்ராவு வவந்தவநபூரா மொஶா கிருநா ”

குருதிரிராது—தீரி ஜிறுவாவதும் தேவாபீஸு புஜாவதீராமதும் ” என்றும், ஶரங்கதித்தீபிகையில் “ சுறிதுதிதுநா விஶாதாஷா உத்து யா

ணம் வூவுதுவாரா தோநாஶரீத்காராஶாகம் । வாளாதுநீஞ்சுவதீவது அஜித் தெசும் ” என்றும், அதிகார ஸங்கரஹத்தில் “ நடைபெறுவங்கிய ஆ

பக்வலாளி நாளுத்தராயணமாண்டு, இடைவருகாற்றிரவி பிரவின்பதியின் வருணன், குடையுடைவானவர் கோமான் பிரசாபதியென்றிவரால் ” என்றும் பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த அர்ச்சிராதிகணங்களில் தத்புருஷன் என்கிற பெயர் காணப்படவில்லை. பின்னேயோ வென்றால், மேலே சொல்லப்பட்ட வித்யுத்புருஷனையே காந்தோக்யத்தில் (4-15-5) ‘ததுநாஶா வெடிருசூதுவம்’, வைநாவு வூ ஹ சுயதி’ என்று அமாநவ ஸம்ஜனாயால் குறிப்பிட்டிருக்க, வயக்த்யந்தரமாக நினைக்கிறதற்கு ப்ரமாண பராமர்ஶம் பண்ணத்தக்கது. ப்ருஹதாரன்யகத்தில் (8-2-15) “ சுதி தாவுக்ஷாதும் தாவு வெவடுநாதா தூதாராவெடிராசூதுவ வைது வூ ஹ மாகாவு சுயதி’ என்றிருக்கிறபடியாலே ‘வெவடுநாதாசு’ என்று பஞ்சம்யந்தமாக இருக்கிறபடியாலேயும், வாராஷோதாநவம்’, என்று ப்ரதமாந்தமாக ச்சுருயமான புருஷன் வயக்த்யந்தரமாகக் கொள்ளப்போக்கியும், ஷி ஸ்ருதி பாஷ்யத்தில் ஸ்ரீரங்கராமாநுஜ ஸ்வாமியால் “ வெவடுநாதாசு, வெவடுநாத ஹ ஹ தூதுபூம்—வெவடுநாதும் வாராஷி தீரநவஸு பவர்ஸனை வூ ஹ னா தீநவஸா வூ ஹ தூதும் சுதாநவஸு ஹி தும் ” என்று வ்யாக்யாநம் பண்ணப்பட்டிருக்கிறது. இதன் பொருள்:— ‘வெவடுநாதாசு’ என்கிற பஞ்சம்யந்த பதத்துக்கு ‘வெவடுநாதும்’, என்று ப்ரதமாந்தமாகத்தான் அர்த்தம் கொள்ளவேணும். ஏனெனில் : ‘ஶாகாந்தரத்திலே ஸமாங்பரகரணத்தில், ததுநாஶாவெடிராநவதுதி’ பூர்வம் ப்ரஸ்துதனை வித்யுத் புருஷனையே அமாநவ ஸம்ஜனாயால் சொல்ல அவனுக்கே ப்ருஹமமயித்ருதவம் சொல்லியிருக்கிறபடியாலும் ஸுத்ர காராரும் “ வெவடுநாத வெவடுநவதுதி ததுநாதுதும் ” (4 - 3 - 5)

என்று ஸாதித்தபடியாலேயும் “விழுதுதாராகவெழுதுதந களை நிவெறவ சூதிசாலைக்கு விழுதாவை சூப்பால்லே நடுசிநம்” என்று வித்யுத்புருஷனுக்கு மேலே அமாநவ ஸம்ஜங்களுன அவனுலேயே ப்ருஹமத்தை யடையும் வரையில் நடத்தப்படுகிறார்கள்’ என்கிற பீர்பாஷ்ய வாக்யத்தை யநுஸரித்தும், ப்ருஹதாரண்யகத்தில் சொல்லப்பட்ட ‘‘வெவெ அருதாக’’ என்கிற பஞ்சம்யங்த பதத்துக்கு ‘‘வெவெதுதி’’, என்று ப்ரதமாந்தமாகத்தான் அர்த்தம் சொல்லவேணும். இப்படியிருக்க, பத்ராதி பர் ‘திதுதார ஷி ஶவு’ என்று ஒருவனை ஆதிவாஹிக மணத்தில் சேர்ப்ப தற்கு ப்ரமாணம் தெரியவேணும்.

2. அதிகரண ஸாராவளி 504 - வது ஸ்லோகத்தில் ‘ஸாகாதியாக அவிழுதுதொங ஶாண உதிபாள வாத ஷத்ராளஹம்’ என்றும், 505 வது ஸ்லோகத்தில் ‘யபொரைகா தொநஸாஹுவதுபித உபாரிதா வெ ஷவெளாகாவி வெதாா’ தவாரெநதா ஸா நெருர விழுதாரத்வஹந வெவெதுதெ வெநவதஸாசு’ என்று ஸாதிக்கப்பட்டிருக்கிறது. பரமபத ஸோபாநத்தில் ஸப்தமமான அர்ச்சிராதி பரவத்தில் “வைத்யுதன் தன்னையே அமாநவ னென்றும், அவன் தானே ப்ருஹமத்தை ப்ராபிக்கு மென்றும் ஸ்ருதிகள் சொல்லுகையாலே வித்யுத் தோடு உண்டான துவக்கையும் அதனுடைய கத்யபாவத்தையும் இடயாகக் கொண்டுவந்த வருணனு மிவன் பின்னே அடையுண்ட இந்திரனும் ப்ரஜாபதியும், அமாவன் நடத்துகிறவழியில் தம்தம் எல்லைபளவே வறு காரிகளாய்க்கொண்டு வழிநடத்துவார்கள்’’ என்று இருக்கிறது. இப்படியிருக்க, ‘வித்யுத் புருஷன் எனப்பட்ட வருணனிடம் சென்று சேதநீன்’ என்று வேதாந்த தீபிகையில் குறிப்பிட்டிருக்கிறது. எந்த வாக்யத்தினால் வித்யுத்துக்கும் வருணனுக்கும் ஐக்யம் தோன்றுகிறதோ, அந்த வித்யுதத்தில் ‘தடிதொயி வராணஸவூபங்ஸாசு’ (4-3-3) என்கிற ஸுத்ரமும் ‘விழுதாஸர பணைநு’ , ‘கஷிராதிஜுயாவதி’ , ‘வெள உாஹிந் ஜுவதி’ , ‘மின் வருணன்’ என்கிற ப்ரமாணங்களும் விரோதிக்கின்றன. இருவரையும் ஒருவராய் நினைத்தெழுதியதற்கு ப்ரமாணம் தெளியவேணும்.

3. ‘மேல் விவரித்தபடி எவர் அறிகிறார்களோ, அவர்கள் அர்ச்சிஸ் என்னும் தேவதையை அடைகின்றார்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதுவும் ப்ரமாணங்கார்ய முஸ்லிக்களுக்கும் விருத்தமாகத் தோன்றுகிறது. எப்படியெனில் :—ப்ரஹதாரண்யகத்தில் (8 - 2 - 15) வாக்யத்தின் பாஷ் யத்தில், ‘கநெந வூர்காரெண டுவஜ்சிவநு’ தலையொப்பா ராடி யொதி உ, நுவெஷ் பங்குவஶிவி ஸு சீவோஃ வூ ஷுத் ரொதொ உநாடி த சயா வங்குவாகு. வூது ஹாதாந் வூ ஹாதக்கேந பெ வழாங்’ என்று முரங்க ராமாதுஜ ஸ்வாமி ஸாதித்திருக்கிறார். ஆகையால் பஞ்சாக்னி வித்யையை ப்ரஹமவித்யை யென்று ஷி வித்யையில் ப்ரஹமாத்மகமாக ஸ்வாத்மா சிந்தனீய ஜென்றும், இப்படியாகையாலே தான் ஷி வித்யா நிஷ்டன் அர்ச்சிராதி கதிக்கு யோக்யனென்றும் ஸம்ப்ரதாயக்கள் நடவாங்க, கேவல பஞ்சாக்னிகளையும், பஞ்சாஹாதி ப்ரகாரங்களையும் அறிதல் மாத்ரம் அர்ச்சிராதி கதிக்கு ஸாதநமென்று எழுதினதற்கு ப்ரமாணம் வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட மூன்று விஷயங்களையும் பண்டிதர்கள் பராமர் சித்துத் தெரிவிக்கவேணுமாய் ப்ரார்த்திக்கப்படுகிறது.

பெருமாள்கோவில் }
ஆவணிம் 19. }

நங்கிணிகோட்டை.

திருமலை. ஸ்ரீநிவாஸதாஸன்.

[இந்த ஸ்வாமி விஷயங்களை ஸம்யக் பராமர்சித்து எழுதினபடியால், ஷர்வாசார்யர்களுடைய அபிப்ராயங்களை ஸியாகத்தான் வெளியிடுகின்றார். வித்யுத் புருஷன் தான் அமாகவன். , வழாத உபாஸ் ஏவெஷு- டதந - காரீநவெவெறதவாதவாஹாவுக்காந, வழாஷாகா வூது வூராவும-கீநாந்’ என்றும், அமாகவனுக்கு மேல் நிவேசிக்கப்பட்ட வருணைந்தர் ப்ரஜாபதிகள் அதுக்ராஹகர்களென்றும், அதனால் அவர்களுக்கும் ‘அத்வாஹாவக்குஶாநவயா விழு-நவாவ’ என்றும் ஸ்ரீபாஷ்யார் திருவள்ளும் நமக்கு உபாதேயமே.

நாம் எழுதிய குறிப்புகள் விஸ்தார பராமர்சத்தின் மேல் ஏற்பட விஸ்தை. குறிப்புகள் ஜீவ ஸ்வருபத்தைத்தப்பற்றிச் சிந்திப்பதற்காக ஏற்பட்டன. ப்ரஸக்தாநுப்ரஸக்தமாய்ப் பஞ்சாக்னி வித்யையும், கார்யாதிகரண ஸம்பந்தமான வாதத்தையும் யோசித்தோம். இவை குறிப்புகளின் ஸாக்ஷாத் விஷயங்களன்று. ஆதலால் ஜூரூபகத்தின் பேரில் ப்ராயஸ்: எழுதப்பட்டன.

சாங்தோக்ய ஸ்ருதியை முன்வைத்துக்கொண்டு குறிப்புகள் எழுதப் படும்போது, ‘ஶங்குரி ஹோ லட்சுமதம், தட்டாரா ஷெநா ஶாநலஹூ வன்நாலு வேறு ஹூ மியதி’ எனும் உபங்கத் வாக்யமும், ‘ஶத்தாரா ஷெநா ரெவலட்சுமதம் பொராஷ்டி’ எனும் சுவாமிஹாரி வேறு ஹூ மெராகா அாமதா வன்நாலு * * * வேறு ஹூ ஹெலாகா வேறு வையதீதாய்தும், ‘கூராநவா வை வன்நா வேறு ஹூ மெராகா வை மியதி’ இதிற்குத்தாய்தாரா ஸ்ருவணாசு, எனும் உபங்கத் பாஷ்யபங்க்கியும், வித்யுத்துக்கும், ப்ரஹ்மலோகத்திலிருந்து வருகின்ற அமாநவனுக்கும் ஜக்யா காரத்தைக் காட்டவில்லை. ப்ரஹதாரண்யகோபங்கத்திலும், ‘ஆஷி தாராசு ரெவலட்சுமதம் தாலு ரெவலட்சுமதாசு பொராஷ்டா ஶாந வை வன்நா வேறு ஹூ மெராகா வை மியதி’ எனும் வசநம், வைத்யுதனுக்கும் ஶாநஹூ வை ஏராஷ்டி நுக்கும் ஆபாதமாகப் பேதத்தையே ஆவிஷ்கரிக்கும் கிள்ளது. ஆதிவாஹிகாதிகரணர் - வது ஸுத்ர பாஷ்ய பங்க்கிக்கு விரோத மில்லாதபடி, உபங்கத் பாஷ்யம் செய்த ஸ்வாமி, மெவலட்சுமதாசு எனும் பஞ்சம்பங்க பதத்தை ப்ரதமாந்தமாக வ்யாக்யாமம் செய்தருளினார். அப் படிக் கிள்லாவிட்டால் வைத்யுதன் வேறென்றும், ப்ரஹ்மலோகத்தினின்று வந்த மாநஸ புருஷனே, அமாநவ புருஷனே வேறென்றும் தோன்றக் கூடியதே.

ஆதித்யனின்றே, சந்தரணின்றே வித்யுத்தை உபாஸகன் க்ரமமாக அடைகின்ற னென்றும், அப்படி வித்யுத்தை அடைந்த உபாஸகனை வேறு புருஷன் ப்ரஹ்மலோகத்தினின்று வந்து அழைத்துக்கொண்டு போகின்ற னென்றும், வழியில் வருணேந்தர பிதாமஹர்கள் உபாஸகனை உபசரிக்கின்றார்க னென்றும், முனி பாஷ்யபங்க்கி ஜனாபக மில்லாதவர்க்குப் புத்தியில் ஸ்புரிக்கக்கூடும்.

இன்னும், ‘விட்சாது வராண்ஸாத்தோ விஷயங்கு ஜிமை கீஹோ கிருஷாம்’ எனும் ஸ்ருதப்ரகாசிகா வாக்யம், மேகாந்தர்க்கதமா யிருப்பது வித்யுத் என்று காட்டுகிறது. அக்காரணத்தால்தான், ‘ஶடிசுதாயோ பொராண ஹூ பூயாசு’ எனும் ஸுத்ரமும், ‘மக்மொஷாஸுவதாக்ஷராசு லட்சுமதா ஷோ வராணை வையையும் பேற மீஜிஃ * * * லட்சுமதா ஷீ வராணை நலேஸயிதவும்’ எனும் பாஷ்யவசநமும், வித்யுத்துக்

கும் ப்ருஹ்மலோக வாவியான புருஷனுக்கும் பேத முண்டெங்கிற யோசனைக்கு அவகாசம் தருகின்றன.

ப்ருஹ்தாரண்யக ஸ்ருதியில், பஞ்சம்யங்த பத்ததை ப்ரதமாந்தமாகக் கொள்ளாதபடியால், ‘வெஷ்டாந்தவெந்த வகையை வெற்று’ எனும்

ஸுத்ரத்தின் பாந்தியத்தில், ‘ததி, விழுநாநாவை வநா உமிழு, விழுநாநா மாதா வதித்திலே நவ, சுகீந வெந வாராவெட்டி, வாரா-னை சொகாதிஷ்டி, சுதிவாஹுரீநா வெறுநாவாகா நாதீது வழாதவாயு’ தாவு வெஷ்டாதாச பாராவெட்டி ரீநவாவெட்டி வெறுநாவாகா நாதீது வழிபத்தி தவெஷுவ நாயிதர்க்கு ஸ்ராதெந், என்று ஸ்ரீ ஶங்கரபாந்தியம்.

மேலே விவரித்தபடி அர்த்தபேதங்கள் ஸம்பவிப்பதால், வித்யுத்துக்கும், அமாநவ புருஷனுக்கும் பேதமே புத்தியில் தட்டினின்று, ஆசார்யர்களுடைய ஸ்ரீ ஸுக்திகளை அனுஸரிக்காமல் குறிப்பு எழுதப்பட்டது. அந்த யோசனையின்படியே, ‘ததுநாவீநா சுகீநவி’ என்பதில், ‘தத்’ எனும் பதம் வித்யுத்ததைப் பராமர்சிக்காதபடியால், தத்புருஷன் அமாநவன் என்று எழுதுவதை விட்டு, ஸங்கோசமாகத் தத்புருஷ என்று எழுதினது தேவ யாந மார்க்கத்தைக் காட்டப்போது மெனும் தாத்பர்யத்தைக் கொண்டது. இந்த மார்க்க விவரணம் குறிப்பினுடைய முக்கீடு தாத்பர்யமன்று.

அபிமானி தேவதைகளுடைய ஸம்பந்த ஜனாபகத்தாலோ, சொற்களின் சேர்க்கையில் ஸாவதாங்மின்றி ஏற்பட்ட பிசகாலோ வித்யுத் புருஷனை வருணனென்ற சொல்லப்பட்டது.

எடுத்துக்காட்டப்பட்ட முன்றாவது வாக்யமான ‘தகைய மூச்சம் விழுந்’ எனும் உபநிஷத் வாக்யத்துக்கு முன் வாக்யங்களான, ‘நாதீது வங்வீரூ ரீஹாதா வாஹுதா சூபீ வைநாடிவை வொஹவங்கீதி * * * வைஜோதோ யாவ காயாஷி ஜீவதி தா வெறுதும் * * * யதி வங்மைதுதோஹவதி’ எனும் வாக்யங்களும், ‘யதைவ சொன்னுபூஜீ சூஜீ தவ ஒதுநாவாவைத்’ எனும் பின் வாக்யங்களும் சேர்த்து யோசிக்கப்பட்டுத் தமிழ்ப்படுத்தப்பட்டதில் ஆகேஷபத்துக்கிடமில்லை. ஸம்ப்ரதாயார்த்தங்களும், அங்யார்த்தங்களும் குறிப்பில் விஸ்தாரமாகக் காட்ட

ப்பட்டன. குறிப்பின் தாத்பர்யம் கார்யாதிகரணவாதம் தத்காலம் அனாலூப்யகம் என்பதே. அதற்காக, உபநிஷத்தில் வித்யாவிவரணத்துக்கும், பல ஸ்ருதிக்கும் ஏற்படக்கூடிய ஸம்பந்தத்தை, ஸம்ப்ரதாயார்த்தங்களின் பராமரசத்தாலும், ஸ்ரீ சங்கராசார்யருடைய யோசனையைக் காட்டியும், விவரித்தோம். ஸாக்ஷாத் ஸ்ருதியே எடுத்துக்காட்டாத விஷயத்தில், ஆசார்யர்கள் யோசனைகள் நமக்கு உபாதேயங்களே யானாலும், அவற்றுள் ஸ்ரீ பாஷ்வாபிப்ராயத்துக்கும் தேசிகன் செய்தருளிய யோசனைக்கும் பேதத்தை ஒத்தப்ரேக்ஷிப்பவர்களைக் குறித்துக் குறிப்புகள் எழுதப்பட்டன.

பத்ராதிபர்].

(2)

ஆஸ்திக பால ஸமாஜம், கும்பகோணம்.

ஸ்ரீ வேதாந்த தீபிகை பத்ராதிபருக்கு:—

தற்காலத்தில் தோன்றி மிருக்கும் அநேக மதக் கொள்கைகளால் ஸாதன தர்மத்திற்கு ஒரு பெரிய ஆபத்து நேர்ந்திருக்கிறதை யுத்தேசித்தும், மானுக்கர்களில் பெரும்பாலோர் வர்ணுச்சரம தர்மத்தின் ரகஸ்யத்தையும் பெருமையையும் அறிந்துகொள்ளாமல் சுலபமாக வேறுவித கொள்கைகளால் இழுக்கப்படுகிறார்களென்பதை உணர்ந்தும், அவர்களுக்கு வர்ணுச்சரம மதத்தை உபதேசித்து, அதிலுள்ள ஈன்மைகளை த்ருஷ்ட மாகக் காண்பிக்க, சமீபத்தில் இவ்வூர் அப்யங்கார் வீதியில் மேற்சொல்லிய சபையொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. பரம ஆஸ்திகர்களான இவ்வூர் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய பாதாஞ்சும், பிரொபஸர் சுந்தரராமய்யர் போன்ற லௌகிக பிரபுக்களும் இச்சபையை ஆதரிக்க முன் வந்திருக்கிறார்கள். இதுவரையில் வர்ணுச்சரம தர்மத்திற் கொத்ததான ஐந்தாறு உபந்யாஸங்கள் நடந்தேறின.

இச்சபையின் ஆதரவில் சென்ற செப்பத்துப்பர் மாதம் 16 தேதி நூற்றுக்கிழமை மாலை நாலு மணிக்கு அபிவைப்பட்ட பாண ஆர். வி. கிருஷ்ண மாசார்ய ஸ்வாமிகளின் அக்ராசனத்தின்கீழ், கொட்டைதூர் சதுப்பாஸ்திரம் சேஷாத்ரியாசார்ய ஸ்வாமிகளால் “வர்ணுச்சரம தர்மமும், தியாஸபியும்” என்கிற விஷயம் உபந்யாஸிக்கப்பட்டது. சதுப்பாஸ்திர கல்பதரு அம்மாலத்

திரம் சேஷாசார்யர், மஹாக்ஷி சித் வீரராகவதாதாசார்யர், அக்னிலோத்ரம் ஸ்ரீஸ்வாஸ்தாதாசார்யர், வித்வான் தாதாசார்யர் முதலான ஆஙேக வைத்திக ஜிரோமனிகள் ஸ்வநிதிதரா யிருந்தார்கள்.

கும்பகோணம்.

கார்யதாங்கி

ஆ. பா. ஸமாஜம்.

ஸ்ரீஃ.

பத்ரி கா விமர்ஶம்.

கல்ப தநு:—இப்பெயர் பூண்ட தமிழ்ப் பத்ரிகையின் சென்ற ஆவணி மாஸத்திய ஸஞ்சிகை வரப்பெற்றேரும். இதில், ஆரோக்ய ஸம்பந்தங்களான விமர்ஶங்களும், வ்யவஸாயம் கட்டுறவு கல்வி இவைகளைப் பற்றிய உபந்யாஸங்களும், நீதிக்கதைகளும் வெளியிடப்படுகின்றன. இதற்கு, விஷய ப்ரதாநம் செய்பவர்கள் தகுந்த ஜஞாந ஸம்பந்தங்களாகவும் பரோபகாரிகளாகவும் காணப்படுதலால், ப்ரஜைகளின் ஹிதங்களைனத்தும் இதில் நன்கு விவரிக்கப்படி மென்று தோன்றுகின்றது. அறிவு வளர்ச்சியை விரும்பு மெல்லாரும் இந்தப் பத்ரிகையை அபிமானிப்பார்களென்று நாம் நம்புகிறேரும். இதைப் பற்றிய மற்றை விஷயங்களை அபேக்ஷிப்பவர்கள், இதன் அதிபராசிய மதிராஸ் ஜ்யார்ஜ் டவுன் ராமஸாமி தெரு 47 - னெ. வீடு, ஸ்ரீ. உப. கே. ஆர். கிருஷ்ணமாசாரியர். என்பவருக்கு எழுதித் தெரிந்து கொள்ளலாம்.

எவ்வ. வாஸ-தேவன்.

புதிதாய்க் கண்டிப்பிடித்த ரோமசங்காரினி என்னும்
தர்பார் சோப்.

இது தேகத்தின் எந்தப் பாகத்திலும் இருக்கும் ரோமத்தில் பூசுவதனால் தேகத்தின் சர்மத்திற்கு எவ்வித தொந்தரவில்லாமல் ரோமத்தை எடுத்துவிடும். ஒரு தடவை வாங்கினால் விடமாட்டார்கள். தேகத்தின் காந்தியும் முன்போலவே நிற்கும்சபாவமான நிறத்தைக் காப்பாற்றும்படியான சோப் இது ஒன்றைத் தவிர வேறொன்றும் கிடையாது ஏரிச்சல் முதலான துகள் இல்லை. வர்த்தகர்களுக்குச் சகாயமாய்க் கொடுக்கப்படும். ஏஜன்டுகள் தேவை.

3 கேக் உள்ள பெட்டி 1-க்கு 0-14-0
 ஒரே தடவையில் 2-பெட்டி கு 1-10-0
 தபால் செலவு பிரத்தியேகம்.

தலைமயிர் நரைத்து கிழவர்களைப்போல் என்
 காணப்படுகிற்கள் !
 எங்கள் தர்பார் கேச கலாப்பை.

ஓரு தடவை உபயோகிப்பதினால், பித்தத்தினாலோ அல்லது வயதினாலோ மயிர் கரைத்து விடுகிறதைத் தடுத்து பழைய கருப்பு நிறத்துக்கே திருப்பிவிடுகிறது. மற்ற தைலங்களை வெகுஙாள் விடாது தடவி வந்தால் தான் குணம் தோன்றும் இத்தைலத்தையோ 5 - நிமிடம் உடம் உபயோகித்தால் முழுக்கருப்பாகி விடும். நல்ல வாசனையும் வீசும். கிழத்தனத்தைப் போக்குடித்து யெளவனத்தையும் கொடுக்கும். ஒரு தடவை வாங்கினால் உண்மை தெரியவரும்.

புட்டி, புருஷ் உடன் ரூபா 1-0-0
 போஸ்டேஜ் 0-4-0



சர்வதேள்
விஷா சஞ்சீலி.

கதரிவந்தவன் களிப்புடன் செல்வான் !

விஷந்தீண்டினவன் நிமிஷத்தீற்
 துணமடைவான் !!

குணமில்லா விட்டால்
 ரூபாய் 100 - இனம்
 கோகேக்கப்படும் !!!

விலை பாக்கெட் 1-க்கு ரூ. 0 8 0
 டசன் 1-க்கு ரூ. 5 0 0.

விலாசம்:—வி. எ. எஸ். பாணி,
 நெ. 3, இருளப்பன் தெரு, மதராஸ்.



து:

ஸ்ரீ வைஷ்ணவ வித்தாந்த ஸபை மதிராஸ்.

1916-17-ம் வர்ஷத்திய எக்ஸிக்யுடிவ் போர்ட்

மெம்பர்களின் பெயர்.

- | | | |
|-----|--|--|
| 1. | ஸ்ரீ. உப. கே. ஸ்ரீநிவாச ஐயங்கார், | } போஷகர்கள் |
| 2. | ஆனரெபில் கெ. வி. ரங்கஸ்வாமி ஐயங்கார் | |
| 3. | ஸ்ரீ. உப. திவான் பஹதூர், டி. டி. ரங்காசார்யர்—ஸ்ராத்யகூர். | |
| 4. | ராவு பஹதூர், எஸ். ராமச்வாமி ஐயங்கார். | } உபஸ்பாத்யகூர் |
| 5. | டி. ராஜகோபாலாசார்யர். | |
| 6. | எஸ். வாஸுதேவாசார்யர். | } கார்யதர்ப்பிகள் |
| 7. | டி. கோதண்டராம ஐயங்கார். | |
| 8. | வி. ராஜகோபாலாசார்யர், சித்தார். | |
| 9. | டி. ரவஸிம்ம ஐயங்கார், திருவல்லிக்கேணி. | } கார்யதர்ப்பிகள் |
| 10. | டி. அக்தாசார்யர், திருப்பதி. | |
| 11. | குமார சக்ரவர்த்தி ஐயங்கார், திருச்சி. | } செங்கல்பட்டு. |
| 12. | வெ. இ. சின்னஸ்வாமி ஐயங்கார், செங்கல்பட்டு. | |
| 13. | டி. பி. ஸ்ரீநிவாஸாசார்யர், திருவெவ்வளூர். | |
| 14. | ஆர். ரவஸிம்ம ஐயங்கார், திருவல்லிக்கேணி. | } கே. ஏ. வீரராகவாசார்யர், மதிராஸ் |
| 15. | கே. ஏ. வீரராகவாசார்யர், மதிராஸ் | |
| 16. | வி. ஸ்ரீநிவாஸாசார்யர், திருவல்லிக்கேணி. | |
| 17. | டி. இ. சடகோபாசார்யர், கூடலூர். | } வி. ரங்காசாரியர், திருவல்லிக்கேணி. |
| 18. | வி. ரங்காசாரியர், திருவல்லிக்கேணி. | |
| 19. | என். ரங்கஸ்வாமி அய்யங்கார், கர்ஜால். | |
| 20. | ஆர். ரங்கஸ்வாமி அய்யங்கார், திருவெல்வேலி. | } எம். ரவஸிம்மாசார்யர், நெல்லூர். |
| 21. | எம். ரவஸிம்மாசார்யர், நெல்லூர். | |
| 22. | வி. துரைஸ்வாமி அய்யங்கார், சித்தார். | |
| 23. | டி. ஸ்ரீநிவாஸராகவாசார்யர், கோயம்புத்தூர். | } என். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், கும்பகோணம். |
| 24. | என். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், கும்பகோணம். | |
| 25. | எஸ். டி. கிருஷ்ண அய்யங்கார், மதுரை. | |
| 26. | கொடியாலம் சேஷாத்திரி அய்யங்கார், ஸ்ரீரங்கம். | } பி. கே. கருடாசார்யர், மைசூர். |
| 27. | கே. எஸ். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஓகப்பட்டணம். | |
| 28. | பி. கே. கருடாசார்யர், மைசூர். | |
| 29. | பி. ஆர். க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார், எழும்பூர். | } டி. ரங்கஸ்வாமி ஐயங்கார், சைதாப்பேட்டை. |
| 30. | எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், மயிலாப்பூர். | |
| 31. | வித்தியாபூஷணம் எ. கோவிந்தாசாரியர், மைசூர். | |
| 32. | வி. கோபாலாசாரியர், பூந்தமல்லி. | |
| 33. | | |